

மிஸ்வாக்கின் சிறப்புகள்

குர்ஆனின் கட்டளைகள்

மனிதனின் இருலோக வெற்றிக்காக, அல்லாஹுதஆலா, திருக்குர்ஆனையும், திருநபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் அமைத்தளித்துள்ளான். அதாவது, சுன்னத் எனும் நபிவழி ஒவ்வொன்றும், மாபெரும் சக்தி வாய்ந்ததாகவும், மனித வாழ்வில் இருக்கும் இருளை நீக்கி அருளைப் பரப்புவதாகவும் இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்கள், தம்மீதும், தம் உம்மத்தின் மீதும் மிஸ்வாக் செய்வது கடமையாகி விடுமோ என்று எண்ணும் அளவிற்கு இறைவன் புறத்திலிருந்து, மிஸ்வாக் செய்வது பற்றிப் பன்முறை கூறப்பட்டதென்றால், அந்த சுன்னத், இறைவனிடத்தில் எந்த அளவு மகிமை மிக்கதாக இருக்குமென்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எனவே, இங்கு மிஸ்வாக்கைப் பற்றிய இறைவசனங்களையும், நபிமொழிகளையும், இன்னும் சில சம்பவங்களையும் குறிப்பிடுகிறோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்.

“இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகளையிட்டுச் சோதித்த நேரத்தில், அவர் அவை யாவற்றையும் பரிபூரண மாக்கினார். ‘நிச்சயமாக, நான் உம்மை மானிடர்களுக்குத் தலைவராக ஆக்குவேன்’ என்றும் (இறைவன்) கூறினான். (2:14)

பல (கலிமாத்) கட்டளைகள் என்ற அரபிச் சொல்லுக்கு, மார்க்க மேதைகள் பலவிதமாக கருத்துக்கள் தெரிவிக்கின்றார்கள். ஹலரத் கதாதா (ரலி), ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிக்கின்றார்கள். அதாவது ‘ஹஜ்ஜில் நிறைவேற்றப்படும் கல் எறிதல், வலம் சுற்றுதல், ஸபா-மர்வாவிற்கு இடையில் ஏழு முறை ஓடிவருதல், இஹ்ராம் கட்டுதல் முதலியவற்றையே இது குறிப்பிடும் எனக் கூறுகிறார்கள்.’

ஹலரத் தாலூஸ் (ரஹ்) அவர்கள், மேற்கண்ட கலிமாத்-கட்டளைகள் என்ற பதத்திற்குப் பத்து அழகிய செயல்கள் என்று தெரிவிக்கின்றார்கள். அவையாவன 1. மீசை கத்தரித்தல், 2. வாய் கொப்பளித்தல், 3. மூக்கைச் சுத்தம் செய்தல், 4. மிஸ்வாக் செய்தல், 5. தலையில் வகிடு எடுத்தல், 6. நகம் வெட்டுதல், 7. கத்தாச் செய்தல், 8. கட்கத்து முடி எடுத்தல், 9. மாம்ஸ்தான் உரோமங்களைக் களைதல், 10. மல, ஜல உபாதைகளைத் தண்ணீரால் சுத்தம் செய்தல்.

சிலர், பதினைந்து விஷயங்களென எழுதுகிறார்கள். அதில் மிஸ்வாக் செய்வதும் ஒன்றாகும். இதுவே பெரும்பாலான விசிவரையாளர்களின் கருத்தாகும். எனவே, ஸய்யிதினா இப்ராஹீம் (அலை) அவர்களை, எத்தனை விஷயங்களைக்கொண்டு சோதிக்கப்பட்டதோ, அவற்றில் மிஸ்வாக்கும் ஒன்று எனத் தெரிய வருகிறது.

படைப்புகளில் மிக மேலான மனிதர்கட்கும், இன்னும் அவர்களின் உயர்வான இறைவனிடத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட நபிமார்கட்கும், மிஸ்வாக்கைச் சுன்னத்தாக்கி, மேலும் மிகப் பிரசித்திப் பெற்ற நபியான இபுராஹீம் (அலை) அவர்கட்குச் சோதனைக்குரிய சாதனமாக இறைவன் அமைத்திருக்கிறானென்றால், இதைவிட அதி சிறப்பு வேறு எதுவும் இருக்க முடியுமா?

ஹதீதுகளில் மிஸ்வாக்கின் முக்கியத்துவம்

அண்ணலார் (ஸல்) அவர்கள் அருளியதாக, அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். பத்து அம்சங்கள் ஒரு மனிதனுடைய இயல்பில் உள்ளவையாகும். அவையாவன, 1. மீசை கத்தரித்தல், 2. தாடியை வளர்த்தல், 3. மிஸ்வாக் செய்தல், 4. மூக்கைத் தண்ணீரால் சுத்தம் செய்தல், 5. நகம் வெட்டுதல், 6. மூட்டுகளைக் கழுவுதல், 7. கட்கத்து முடி எடுத்தல், 8. மாம்ஸ்தான் முடிகளைதல், 9. மல, ஜல உபாதைகளைச் சுத்தம் செய்தல். இங்கு, பத்தாவது அம்சம் விடுபட்டுள்ளது. இந்த ஹதீதை அறிவித்த ராவீ கூறுகிறார்கள். “நான் பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன். ஆனால், ‘வாய் கொப்பளித்தல்’ என்று நினைவிற்கு வருகிறது.” (மிஷ்காத்)

ஹலரத் அப்துல்லா ஹிப்னு ஹத்தாத் (ரலி) கருணை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள் : “மிஸ்வாக் செய்வது ஃபித்ரத் என்ற மனித இயல்பில் உள்ளதாகும்”.

“ஃபித்ரத்” என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அபூ இஸ்ஹாக் சிராஜ், மாவர்தீ, மற்றும் பலர் அதனுடைய பொருள் “தீன்” என்று கூறுகிறார்கள். அதாவது, மேற்கூறப்பட்ட பத்து விஷயங்கள் தீனுடைய அம்சங்களாகும். சிலர், அதை “சுன்னத்தே இப்ராஹீம்” என்று கூறுகிறார்கள் ; இன்னும் சிலர், ‘இதனுடைய கருத்தாகிறது’ இறை நேசர்களிடத்தில் அமைந்திருக்கும் நற்குணங்களும், புகழுக்குரிய பழக்கமுமாகும்’ எனக் கூறுகிறார்கள். கத்தாப் போன்ற பெரியோர், ஃபித்ரத்துடைய பொருள் சுன்னத்தாக்கப்பட்டவை என்றும். இவற்றைச் செய்வது சுன்னத்-நன்மைக்குரியது என்றும் கூறுகிறார்கள். ‘ஹஜ்ஜுதல்லாஹூல் பாலிகா’வில் ஹலரத் ஷாஹ் வலிய்யுல்லாஹ் (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள். ‘ஒவ்வொரு அடையாளங்கள் உள்ளன. அவற்றின் வாயிலாக, அவர்களின் வழிபாடு, வழி முறைகளைக் கண்கூடாகக் காண்கிறோம். அதுபோல இந்தப் பத்து அம்சங்களும் முஸ்லிம்களின் குறிப்பாக அம்சங்களாகும். இவை முஸ்லிம்களில் சகல பிரிவுகளிலும், ஒவ்வொரு காலத்திலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. எனவேதான் இது “ஃபித்ரத்” எனக் கூறப்படுகிறது.

ஹலரத் மலீஹ்பின் அப்துல்லாஹ் அவர்கள், தம் தந்தை, அன்னாரின் பாட்டனாரிடமிருந்து, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பகர்ந்த அருள் மொழியொன்றை அறிவிக்கிறார்கள் : ஐந்து காரியங்கள், ரகூல்மார்களின் சுன்னத்தாகும், வெட்கம், பொறுமை, இரத்தம் குத்தி எடுத்தல், மிஸ்வாக் செய்தல், அத்தர் தடவுதல் ஆகியவையாகும். (மஜ்மூஃ)

ஹலரத்து அபூ அய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நான்கு அம்சங்கள் நபிமார்களின் சுன்னத்தாகும். கத்தாச்

செய்தல், அத்தர் தடவதல், மிஸ்வாக் செய்தல், நிக்காஹ் செய்தல்.”
(தீர்மதீ)

ஹலரத் அபுத்தர்தா (ரலி), அருமை நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியொன்றை அறிவிக்கிறார்கள். “விரைவாக நோன்பு திறத்தல், இரவின் கடைசி நேரத்தில் சஹர் உணவு உண்ணல், மிஸ்வாக் செய்தல் ஆகிய மூன்று செயல்கள் இறை தூதர்களின் பழக்கங்களாகும்.” (பினாயா)

ஒரு புறத்தில், மிஸ்வாக் செய்வதில் அநேக நன்மைகள் அமைந்திருக்கின்றன, அதே சமயம் மிகப்பெரிய நலவாகிறது. இது நபிமார்களின் சுன்னத்தாகும்.

எனவே, எவர்கள் மிஸ்வாக்கைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் பெரும் பாக்கியவான்கள். ஏனெனில், அவர்கள் மிஸ்வாக்கினால் ஏற்படும் பலபலனை அடைவதுடன், சுன்னத்தை நிறைவேற்றிய நன்மையையும் பெறுகிறார்கள். எவர் தமது சோம்பல், பராமுகத்தின் காரணமாக, மிஸ்வாக் செய்வதில்லையோ, அவர்கள் பெரும் நஷ்டத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் மிஸ்வாக்கினால் ஏற்படும் பிரயோஜனங்களை இழப்பதுடன், நபிமார்களின் மகத்தான சுன்னத்தின் நன்மையை விட்டும் அகன்றுவிடுகிறார்கள். அல்லாமா இப்னு இஸ்மாயில் (ரஹ்) இயம்புகிறார்கள். “எம்பெருமானார் (ஸல்) அவர்களின் பெரும்பாலான பொன்மொழிகளில், மிஸ்வாக்கின் மேன்மையைப் பற்றிக் கூறப்பட்டிருந்தும், எவர்கள் மிஸ்வாக்கென்னும் முக்கிய சுன்னத்தை விட்டுவிடுவார்களோ, அவர்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். நினைவிருக்கட்டும் ! மிஸ்வாக் செய்வதை விட்டுவிடுவது மிகப் பெரும் குறையும், நஷ்டமுமாகும்.”

நபிகள் திலகம் (ஸல்) அவர்கள் நவீனறதை, ஹலரத் அபுத்தர்தா (ரலி) அறிவிப்பதாவது : தூய்மை என்பது நான்கு வகைப்படும். 1. மீசையைக் கத்தரித்தல், 2. மர்மஸ்தான முடியைக் களைதல், 3. நகம் வெட்டுதல், 4. மிஸ்வாக்கை உபயோகித்தல்.

தூய்மையில் இந்நான்கு வகை மட்டுமின்றி, (மஜ்மஃ) இவற்றைவிட அதிகப் பிரிவுகள் மார்க்கச் சட்ட நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இந்நான்கு விஷயங்களைக் குறிப்பாகக் கூறி, இவற்றின் முக்கியத்துவம், சிறப்பு ஆகியவைகளைப் பற்றியும் சுட்டிக் காண்பித்துள்ளார்கள்.

ஹலரத் இப்னு உமர் (ரலி) அவர்களால் அறிவிக்கப்படும் நபிமொழி பின்வருமாறு, “மிஸ்வாக்கைப் பயன்படுத்துவதை உங்கள் மீது கடமையாக்கிக் கொள்ளுங்கள், ஏனெனில், அதில் வாயின் சுத்தம், வல்லோனின் பொருத்தம் முதலியவை அமைந்து இருக்கின்றன” (புகாரி)

மிஸ்வாக் செய்வதில், இரு முக்கியப் பலன்கள் உள்ளன. ஒன்று, உலகிற்குரியது; மற்றொன்று, மறுமைக்குரியதாகும். உலகிற்குரியது, வாயின் தூர்நாற்றம் நீங்கிப் பரிசுத்தமடைகிறது. மறுமையின் பலனாகிறது, இறையருட் கொடைகளில் மிக மேலான இறைப் பொருத்தம் கிடைக்கிறது. ஹலரத் அலீ (ரலி) கூறுகிறார்கள் ; “மிஸ்வாக் செய்வதை உங்கள் மீது கடமையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், இதன் நிமித்தம், இறைப் பொருத்தம் கிடைப்பதுடன், தொழுகையின் நன்மைகள் தொன்னூற்றொன்பது அல்லது நானூறு மடங்குகளாக அதிகரித்துவிடுகின்றன”.

ஹலரத் அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள் : “மிஸ்வாக் செய்து, வாருங்கள் ; அதில் வாயின் சுத்தம் வல்லோனின்” பொருத்தம், முதலியவை அமைந்திருக்கின்றன. மிஸ்வாக் செய்வது, என்மீதும் என் உம்மத்தின் மீதும் கடமையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுமளவிற்கு ஹலரத் ஜீப்ரயீல் (அலை) அவர்கள், எப்பொழுதும் என்னை மிஸ்வாக் செய்யும்படி உபதேசம் செய்துக் கொண்டிருந்தார்கள். என் உம்மத்திற்குச் சிரமம் ஏற்படும் என்ற அச்சம் எனக்கு ஏற்படாமலிருந்தால் நான் அவர்கள் மீது மிஸ்வாக் செய்வதைக் கடமையாக்கி இருப்பேன். வாயின் முன்பாகம், உறிந்திடுமோ என்ற அச்சம் ஏற்படுமளவிற்கு அதிகமாகவே நான்,

மிஸ்வாக் செய்து வருகிறேன்” என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

ஹலரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் : “என் உம்மத்திற்குச் சிரமமேற்படுமென்ற எண்ணம் எனக்கில்லையாயின், நான் அவர்களை ஒவ்வொரு தொழுகையிலும் மிஸ்வாக்கை உபயோகிக்கும்படி ஏவியிருப்பேன்” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (நஸயீ)

மனுக்குல மகுடம் எம்பிரான் (ஸல்) அவர்கள் கூறியதாக, வாதிலா (ரலி) அறிவிக்கிறார்கள், ‘மிஸ்வாக் செய்வது என் மீது கடமையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுமளவிற்கு என்னை, அடிக்கடி மிஸ்வாக் செய்யும்படி ஏவப்பட்டது.’ (அஹ்மத்)

உம்மத்தின் மீது கஷ்ட மேற்படாமலிருக்கவே நபிகள் திலகம் (ஸல்) மிஸ்வாக் செய்வதைக் கடமையாக்கவில்லை. ஆனால், அதனுடைய சிறப்பையும், முக்கியத்துவத்தையும் நோக்குங்கால், அச்சிறப்பை உம்மத்தின் ஒவ்வொரு நபரும் அடைவது கட்டாயமாகவே ஆகியிருக்க வேண்டும். இதுவே அண்ணலார் (ஸல்) அவர்களின் விருப்பமுமாகும் என்பது ஹதீதுகளின் மூலம் தெரியவருகிறது. ஆனால், அது மேலான கன்னத்தாக அமைந்திருப்பதால், அதன் பயன்களை விட்டும் பிரயோஜனங்களை விட்டும் உம்மத்தினரை விலகி விடாமலிருக்கப் பல வழிகளில், அண்ணலார் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

ஹலரத் உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் ரகுலே கரீம் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள் : “எனது கடைவாய்ப்பல் விழுந்துவிடுமோ என்ற அச்சமேற்படுமளவிற்கு, என்னை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மிஸ்வாக் செய்யும்படி எப்போதும் உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.” (இப்னுமாஜா)

ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அருமை நபி (ஸல்) அவர்கள் திருவுளமானதாக அறிவிக்கிறார்கள். “மிஸ்வாக்குடைய

விஷயத்தில் வஹீ வந்து விடுமோ, என்ற எண்ணமேற்படுமளவிற்கு, மிஸ்வாக் செய்யும்படி எனக்கு அதிமாக ஏவப்பட்டது. அதாவது, குர்ஆனில், அதைப்பற்றிய சட்டம் இறங்கி விடுமோ என்றும் அஞ்சினேன்” (அபூயஃலா)

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், அடிக்கடி மிஸ்வாக்கைப் பற்றி உபதேசம் செய்து வலியுறுத்தியது, அது பற்றி வேதக்கட்டளை பிறந்து விடுமோ என்றும், அதிகமாக மிஸ்வாக் செய்வதால் தமது கடைவாய்ப் பல் விழுந்துவிடுமோ என்றும் நபி (ஸல்) அவர்கள் அஞ்சியது, ஆகிய இவையாவும், மிஸ்வாக்கின் முக்கியத்துவத்தைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. எனவே, மிஸ்வாக் செய்வது மிக முக்கியமான அம்சமாகும்.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்புகிறார்கள் : “நீங்கள் உங்களுடைய துணிகளைத் துவைத்துக் கொள்ளுங்கள். உங்களது முடிகளை ஒழுங்குபடுத்துங்கள், இன்னும் மிஸ்வாக் செய்வதில் அழகையும், தூய்மையையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில், பனீ இஸ்ராயீல்கள் இவற்றில் பேணுதலாக இருக்காததால், அவர்களின் பெண்கள் அதிகமாக விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள்” (ஜாமி உஸ்சகீர்)

நபிகள் திலகம் (ஸல்) அருளியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : “மிஸ்வாக், வித்ரு, தஹஜ்ஜாத் ஆகிய இவை மூன்றும் உங்களுக்குச் கன்னத்தாகவும், எனக்கு பள்ளாகவும் அமைந்திருக்கிறது”

அபூதாலுத் எனும் ஹதீது நூலில் ஒரு ஹதீது வருகிறது : “ஆரம்பத்தில், எம்பிரான் (ஸல்) அவர்களுக்கு (உளுஇருந்தாலும், இல்லாவிட்டாலும் சரியே) உளுச் செய்யும்படி ஏவப்பட்டிருந்தது. ஆனால், எப்பொழுது எம்பிரான் (ஸல்) அவர்களுக்குச் சிரமமேற்பட ஆரம்பித்ததோ, அப்போது அவர்கட்கு ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் (உளு இருப்பினும்) மிஸ்வாக் செய்யும்படி கட்டளையிடப்பட்டது. அதாவது, ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும்

நபி (ஸல்) அவர்களுக்கு, மிஸ்வாக் செய்வது பரளாகவும், உம்மத்தினருக்கு கன்னத்தாகவும் அமைந்திருக்கிறது.”

இதன் கருத்தாவது : தூய்மையாக இருங்கள், ஆகுமாக்கப்பட்ட அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள் ; வாயில் தூர்வாடை ஏற்படாமலிருக்க மிஸ்வாக்கை உபயோகியுங்கள் : உங்களது தோற்றத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் : ஏனெனில், உங்களது பெண்கள் உங்களை வெறுத்து, அந்நியரின் மீது மையல் கொண்டு, ஜினாவை விட்டுப் பாதுகாக்க இயலாதவர்களாகி விடுவார்கள். பனீ இஸ்ராயீல்கள் இவ்விஷயங்களை மேற்கொள்ளாததால், அவர்களின் பெண்கள் அதிகமாக ஜினாவில் மூழ்கிவிட்டார்கள். ‘ஸிராஜூல் முனீர்’ என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது, ஆண்கள் அந்நியப் பெண்கள் மீது மையல் கொண்டு விபசாரத்தில் ஈடுபடாமலிருக்கவும், பெண்களும் இவ்விஷயங்களைப் பற்றிப் பிடிக்க வேண்டும். மேற்கூறப்பட்ட ஹதீதின் மூலம், மிஸ்வாக்கை உபயோகிப்பதன் விளைவாக, விபசாரத்தை விட்டும் தற்காப்புக் கிடைக்கிறதென்பது தெரியவருகிறது.

எவ்வெப்போது மிஸ்வாக் செய்வது கன்னத்?

நித்திரைக்கு முன்னும் பின்னும் :

ஹலரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்கள் நித்திரைக்கு முன்பும், அதிலிருந்து விழித்ததும் மிஸ்வாக்கை உபயோகித்துக் கொண்டிருந்தார்கள்” (மஜ்மூஃல்)

மேலும் ஹலரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “மாநபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்யாத வரை உறங்குவது மில்லை, இரவைக் கழிப்பதுமில்லை”

இந்த ஹதீதுகளில் பெருமானார் (ஸல்) அவர்கள் இரவில் மிஸ்வாக் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இச்சட்டம் பொதுவானதே ; இரவிலோ, பகலிலோ, எந்த நேரத்தில் நித்திரை

செய்ய நாடுகிறாமோ, அந்த நேரத்தில் மிஸ்வாக் செய்ய வேண்டும். ஹலரத் அபூஹுரைரா (ரலி) அவர்களின் இன்னொரு ஹதீதில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது : “நான் எப்பொழுது நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீதைக் கேட்டேனோ, அப்பொழுதிருந்தே, நான் தூங்க முன்னும், தூங்கி எழுந்தபின்னும், சாப்பிடுமுன்னும், சாப்பிட்ட பின்னும், ஆகிய வேளைகளில், மிஸ்வாக்கை உபயோகித்து வருகிறேன்”

இஹ்யா உலூமித்தீனில், தூக்கத்தில் பத்து ஒழுக்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதலாவதாக, தூய்மையையும் மிஸ்வாக்கையும் குறிப்பிட்டுள்ளார்கள் அல்லாமா ஷஃராஹீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நீங்கள் வித்ருத் தொழுது முடித்த பின் தூங்குவதற்குச் சென்றால், மறுபடியும் மிஸ்வாக் செய்து கொள்ளுங்கள்”, என்பதாக எம்பிரான் (ஸல்) அவர்கள் இயம்புகிறார்கள்.

ஹலரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக, இப்னு அதீ (ரஹ்) ‘காமில்’ எனும் நூலில், “நாயகம் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்வார்களானால், மிஸ்வாக் செய்து கொள்வார்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்,

ஹலரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரவில் மிஸ்வாக்கும், தண்ணீரும் வைக்கப்படும். ரசூல் (ஸல்) அவர்கள் இரவில் எப்பொழுது விழிப்பார்களோ, அப்போது முதலில் மலஜலம் கழித்த பின் மிஸ்வாக் செய்வார்கள். (அபூதாலுத்)

இரவில் மிஸ்வாக் செய்வது பற்றிய ஹதீதுகள் அனந்தம் உள்ளன. ஹலரத் ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள். மாநபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து விழிக்கும் பொழுது, மிஸ்வாக் செய்வார்கள் : ஹலரத் ஆயிஷா (ரலி) அருளுகிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மூன்று சிவப்பு நிறப் பாத்திரங்கள் வைப்பேன். ஒன்றில் உளு, மற்ற இதர வேலைகட்கும் தண்ணீர்

இருக்கும். மற்றொன்றில் மிஸ்வாக் இருக்கும். மூன்றாவதில் குளிப்பதற்காகத் தண்ணீர் இருக்கும். இந்த ஹதீதிலும் இரவில் மிஸ்வாக் செய்வது பற்றிச் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஹலரத் அபூ அய்யூப் (ரலி) கூறுகிறார்கள் : பெருமானார் (ஸல்) அவர்கள், சில சந்தர்ப்பங்களில், இரவில் பலமுறை மிஸ்வாக் செய்வார்கள். ஹலரத் ஹுஜைமாயின் தாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ரசூலே கரீம் (ஸல்) இரவில் சில தடவை மிஸ்வாக்கை உபயோகித்து வந்தார்கள். ஹலரத் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள். நபிகளார் (ஸல்) அவர்கள் சிலவேளை இரவில் நான்குமுறை மிஸ்வாக் செய்து கொண்டிருந்தார்கள். (மஜ்மூஃ)

சுருங்கக் கூறின், இந்த ஹதீதுகளின் மூலம் மாட்சிமை தங்கிய மாநபி (ஸல்) அவர்கள், அதிகப் பேணுதலுடன் மிஸ்வாக் செய்து வந்தார்களெனத் தெரிய வருகிறது. எனவேதான், உளுவடைய தண்ணீருடன், மிஸ்வாக்கையும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இருலோக சர்தார் (ஸல்) அவர்கள் இரவிலும் மிஸ்வாக்கை உபயோகித்து வந்தார்கள். சில ரிவாயத்துகளில், எந்த அளவு கூறப்பட்டிருக்கின்றதென்றால், நபி (ஸல்) அவர்கள் இரவில் எந்த நேரத்தில் விழித்தாலும் மிஸ்வாக் செய்வார்களாம். (மஜ்மூஃ)

ஹலரத் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் : பெருமானார் (ஸல்) அவர்கள், “நான் ஒருமுறை மிஸ்வாக் செய்ததாகக் கனவு கண்டேன், என்னிடம் இருவர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பெரியவராகவும், மற்றவர் சிறியவராகவும் இருந்தார், நான் சிறியவருக்கு மிஸ்வாக்கைக் கொடுத்து விட்டேன். பெரியவருக்கு மிஸ்வாக்கைக் கொடுக்குமாறு என்னிடம் கூறப்பட்டது. எனவே, நான் அந்த மிஸ்வாக்கைப் பெரியவருக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு, மிஸ்வாக்கின் முக்கியத்துவத்தை உணர்த்த நாடியதால் தான், ஆரம்பமாக விழிப்பில் மிஸ்வாக் உபயோகிக்கும்படி ஏவினான். பின்னர், நபிமார்களின்

கனவு வஹியாக இருப்பதன் நிமித்தம், மிஸ்வாக்கை உபயோகப்படுத்தக் கனவிலும் காட்டப்பட்டது. எனவே, சகலவிதத்திலும் அதனுடைய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தப்பட்டது.

இந்த ஹதீதின் மூலம், இச்சம்பவம் கனவில் நிகழ்ந்ததாகவும், ஆனால், ஆபூதாலுத் போன்ற சில கிதாபுகளில் விழிப்பில் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. வெளிநாடுகளில் இரண்டும் விதர்ப்பமாகத் தோன்றினாலும், இந்நிகழ்ச்சி, நபி (ஸல்) அவர்கட்கு, ஆரம்பமாகக் கனவில் ஏற்பட்டு, பின் விழிப்பில் ஏற்பட்ட சமயம், கனவில் ஏற்பட்டதாகவும் மார்க்கப் பேரறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். எனவே, இவ்விரண்டும் வெவ்வேறு சம்பவங்களாகும். மேற்கூறப்பட்ட ஹதீதின் மூலம், ஒருவர் உபயோகித்த மிஸ்வாக்கை மற்றொருவர் உபயோகிக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், அவரிடத்தில் அனுமதிபெற்று, உபயோகிப்பது அவசியமாகும். அந்த மிஸ்வாக்கைக் கழுவிய பின் உபயோகிப்பது மிக நல்லது.

ஹலரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் இரவிலோ, பகலிலோ தூங்கி எழுந்தால், உளுவுக்குமுன், மிஸ்வாக் செய்வார்கள்.

“அண்ணலார் (ஸல்) அவர்கள் தூங்கும் சமயம் அவர்களுக்கருகில் மிஸ்வாக் இருந்துகொண்டேயிருக்கும், எப்பொழுது விழிப்பார்களோ, அப்பொழுது மிஸ்வாக் செய்வார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் (மஜ்மூஃ)

இந்த ஹதீதுகளின் மூலம், தூக்கத்திலிருந்து விழித்த பின் மிஸ்வாக் செய்வது “கன்னத்” என்பது தெரிகிறது, எனவே, உம்மத்துகளாகிய நாம், இந்த கன்னத்தைப் பின்பற்றி, அதன் சிறப்பையும், நன்மையையும் அடைவது மிக மிக அவசியமாகும், புரைதா (ரலி) பகருகிறார்கள் : “நபிகள் திலகம் (ஸல்) அவர்கள் எப்பொழுது விழிக்கிறார்களோ, அப்பொழுது பரீரா என்ற அடிமையிடம் மிஸ்வாக் கேட்பார்கள்”.

அல்லாமா இப்னு தகீகுல் ஈத் கூறுகிறார்கள் : “விழித்ததன் பின்

மிஸ்வாக் செய்வதன் நுட்பமாவது, தூங்கிக் கொண்டிருக்கையில் வயிற்றிலிருந்து தூர்வாயு வெளியாகி, வாய் நாற்றமடைந்து, வாயினுடைய சுவை மாறிவிடுகிறது. மிஸ்வாக் செய்வதன் மூலம் தூர்வாடை நீங்கி நல்லமணத் தன்மை வந்துவிடுகிறது.”

ஹலரத் ஹுதைபா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது : “நபிகளார் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத்திற்கு எழுந்து நின்றால், மிஸ்வாக்கினால் பற்களை நன்றாகத் தேய்த்து, வாயைச் சுத்தம் செய்வார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

இதன் மூலம் தஹஜ்ஜுத்திற்கு முன், மிஸ்வாக் செய்வது, நபி (ஸல்) அவர்களின் கன்னத்தென்று தெரிய வருகிறது. அதைப் பின்பற்றுவது அதிக நன்மைகளை அளிக்கக் கூடியதாகத் தெரிகிறது. அபூதாலூதில் ஹலரத் அப்துல்லா ஹிப்து அப்பாஸ் (ரலி) அறிவித்தாக வருகிறது : “ஒரு முறை நான், ரசூல் (ஸல்) அவர்களின் சமூகத்தில் இரவைக் கழிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது, ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் விழித்தபின், தண்ணீருக்கு அருகில் வந்து மிஸ்வாக் செய்தார்கள். பின்னர், சூராஆல இம்ரான் இன்னபீகல் கிஸ்ஸமாவாத்தி” என்ற இறை வசனத்தை, அதன் அத்தியாயம் முடியும் வரை அல்லது முடிவின் நெருக்கம் வரை ஓதினார்கள். பின்னர், உளுச் செய்து முஸல்லாவிற்குச் சென்று, இரண்டு ரக்அத் தொழுதபின் படுக்கைக்குச் சென்று தூங்கி விட்டார்கள். பின்பு எழுந்து, இவ்விதமாகவே செய்து விட்டுத் தூங்கிவிட்டார்கள். பின்னர் எழுந்து முன் மாதிரியே செய்தார்கள். நான்காவது முறையும் இவ்வாறே செய்தார்கள். ஒவ்வொரு முறையும் மிஸ்வாக் செய்து, இரண்டு ரக்அத் தொழுக்கையை நிறைவேற்றினார்கள். இறுதியாக விதரையும் நிறைவேற்றினார்கள். (அபூதாலூத்)

இஹ்யாஉ உலூமித்தீனில், இரவில் ஓதும் அவ்ராதுகளைப் பற்றிக் கூறுகையில், பின்வருமாறு எழுதுகிறார்கள் : மனிதன், தான் தூங்குகையில் மிஸ்வாக்கையும், உளுவுடைய தண்ணீரையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் விழித்தபின்

இபாதத் செய்வேன் என்ற நியயத்தை உள்ளத்தில் கொள்ள வேண்டும். விழித்து எழுந்தவுடன் மிஸ்வாக் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் இவ்வாறே செய்து வந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு இரவிலும் பன்முறை மிஸ்வாக் செய்ததாகவும், ஒவ்வொரு தூக்கத்திற்கு முன்னும், பின்னும் மிஸ்வாக் செய்ததாகவும் ஹதீதுகளில் வரையப்பட்டுள்ளது.

ஹலரத் இப்து அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபிபெருமானார் (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்துகளாகத் தொழுதுகொண்டிருப்பார்கள். பிறகு திரும்பி வந்து மிஸ்வாக் செய்வார்கள். (இப்துமாஜா)

இந்த ஹதீதில் பொதுவாக இரவுத் தொழுகை என்று வந்திருக்கிறதேயன்றி, ‘தஹஜ்ஜுத்’ என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், இரவுத்தொழுகை என்று பொதுவாகக் கூறுகையில், ‘தஹஜ்ஜுத்’ தொழுகையும் அதில் உட்பட்டது தான். எனவே தஹஜ்ஜுத் தொழுகை முடிந்தபின் மிஸ்வாக் செய்ய வேண்டும். ‘மவாஹிப்’ என்ற நூலில், அல்லாமா ஷஃரானீ (ரஹ்) அவர்களும் இரவுத் தொழுகைக்குப் பின் மிஸ்வாக் செய்யும்படி குறிப்பிட்டிருக்கிறார்கள். ஹலரத் ஆயிஷா (ரலி) உடைய பின்வரும் ஹதீதில், இரவைக் குறிப்பிடாமல், ஒவ்வொரு இரண்டிரண்டு ரக்அத்திற்குத் தனித்தனியாக மிஸ்வாக் செய்வதற்குத் தூண்டுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நபிகள் திலகம் (ஸல்) அவர்களுக்கு உளுவுடைய தண்ணீருடன் மிஸ்வாக்கையும் வைத்துக் கொண்டிருந்தோம். (ஒரு முறை) நான் “தாங்கள் மிஸ்வாக்கை விடுவதில்லையோ” எனக் கேட்க, அதற்கு அருமை நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்” எனக் கூறி, “எனக்கு, ஒவ்வொரு இரண்டிரண்டு ரக்அத்திற்குப் பின் மிஸ்வாக் செய்யும் சக்தியிருப்பின், நான் அவசியம் அவ்விதமே செய்வேன்” எனப் பகர்ந்தார்கள். (மஜ்மூஉ)

சஹூரில் மிஸ்வாக் :

பெருமானார் (ஸல்) அவர்கள் திருவுளமானார்கள் : “என்

உம்மத்திற்குச் சிரமமெனக் கருதாவிடில், நான் அவர்களை சஹருடைய நேரத்தில் மிஸ்வாக் செய்யும்படி ஏவியிருப்பேன்.”

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சஹருடைய நேரத்தில் மிஸ்வாக் செய்வது பிரியமாகத்தான் இருந்தது. எனவே, அதனை மற்றவருக்கு ஏவுவதற்கும் நாடினார்கள். ஆனால், உம்மத்துக்கள் சிரமமடைவர் என்ற எண்ணம் அவர்களைத் தடுத்துவிட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் தம்முடைய ஆசையையும், உம்மத்திற்காக வேண்டி அர்ப்பணித்து விட்டார்களென்றால், அவர்களுக்கு எந்த அளவு உம்மத்துக்களின் மீது பாசமிருந்திருக்கிறதென்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். உம்மத்திற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடிய எந்தச் செயலையும் அவர்கள் ஏவவில்லை. ஆனால், அவர்களின் உம்மத்துகளாகிய நாம், நம்முடைய சுகத்தை முன்னிட்டு, அவர்களின் பிரியத்தை மட்டுமின்றி, ஏவல்மீது கூட அமல் செய்வதற்குச் சிறிதேனும் முயற்சியை மேற்கொள்வதில்லை! அல்லாமா ஐனீ (ரஹ்) அவர்களும், “சஹருடைய நேரத்தில் மிஸ்வாக் செய்வது முஸ்தஹப்பது. இரவில் ஒவ்வொரு இரண்டிரண்டு ரக்அத்திற்குப் பின்னும், ஜும்ஆவுடைய தினத்திலும், தூங்குவதற்கு முன்னும், வித்ருக்குப் பின்னும், சஹருடைய நேரத்திலும் மிஸ்வாக் செய்வது முஸ்தஹப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பினாயா)

இஸ்லாத்தில் நுழையும் போது

ஹலரத் ஷுரைஹிப்து ஹானீ (ரலி) கூறுகிறார்கள்: “நான் ஆயிஷா (ரலி) அவர்கள் இடத்தில், பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டில் நுழையும் சமயம் என்ன செய்வார்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், மிஸ்வாக் செய்வார்கள்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்)

இந்த ஹதீதின் விரிவுரையில், ‘மிஸ்வாக்கின் மூலம், நபில் தொழுகையின் பக்கம் கட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கிறது’ என்று சில பேரறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது மாநபி (ஸல்) அவர்கள் வீட்டில் நுழைந்தவுடன், நபில் தொழுவார்கள். பின்பு மற்ற

அலுவல்களில் ஈடுபடுவார்கள்; சில அறிஞர்கள், ஹதீதின் வெளிர்ங்கத்தை கவனித்து, பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டில் நுழைந்தவுடன் மிஸ்வாக் செய்வார்களெனக் கூறுகிறார்கள்.

அல்லாமா முனாவி (ரஹ்), ஜாமி உஸ்ஸுகீர் உடைய விரிவுரையில், வீட்டில் நுழைந்தவுடன் மிஸ்வாக் செய்வதன் இரு காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். முதலாவது; வீட்டில் நுழையும் சமயம், சலாம் சொல்வது அவசியம். சலாம் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று அதைத் தூய்மையான வாயால் கூறுவதே சாலச்சிறந்தது. எனவே, சலாம் சொல்வதற்கு முன் மிஸ்வாக் செய்ய வேண்டும்.

இரண்டாவது, இல்லத்தில் நுழையும் சமயம், தன் மனைவியுடன் உறவாடி முத்தமிடும் சந்தர்ப்பமேற்பட்டாலும் ஏற்படலாம். அச்சமயம், வாய் நாற்றமாக இருப்பின் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம். எனவே, பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டில் நுழையும் சமயம் மிஸ்வாக் செய்து வந்தார்கள். வீட்டிலிருந்து வெளியாகும் சமயமும் மிஸ்வாக் செய்வது பெருமானார் (ஸல்) அவர்களின் பழக்கமாக இருந்தது.

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் :

ஹலரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “மாட்சிமை மிக்க எம்பிரான் (ஸல்) அவர்கள், மிஸ்வாக் செய்யுமாறு ஏவியதைச் செவியுற்றதிலிருந்து, நான் தூங்கு முன்னும், பின்னும், சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் மிஸ்வாக் செய்து கொண்டிருந்தேன்” (மஜ்மூஃ)

குர்ஆன் ஒதுவதற்கு முன் :

ஹலரத் அலி (ரலி) அறிவிக்கிறார்கள்: “உங்களுடைய வாய்கள் திருக்குர்ஆனின் (எழுத்துக்கள்) வெளியாகும் வழிகளாகும். எனவே, மிஸ்வாக்கின் மூலம் உங்களது வாய்களைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (இப்து மாஜா)

இதன் கருத்தாவது : வாயின் மூலம் குர்ஆன் ஒதப்படுவதால், அதைச் சுத்தம் செய்ய வேண்டும். 'பினாய்' வில் அல்லாமா ஐனீ (ரஹ்) கூறுகிறார்கள் : “தொழுவதற்கு முன், திருக்குர்ஆன் திவாவத் செய்வதற்கு முன் உளுடைய நேரத்தில் அவசியம் மிஸ்வாக் செய்ய வேண்டும்.”

ஹலரத் அலீ (ரலி) அவர்கள் எம்பெருமானார் (ஸல்) அருளியதாக அறிவிக்கிறார்கள் : “அடியான் எப்பொழுது மிஸ்வாக் செய்து தொழுகின்றானோ. அப்பொழுது ஒரு மலக்கு அவனுக்குப் பின் நின்று, குர்ஆனைச் செவி தாழ்த்திய வண்ணம், தன்னுடைய வாயை அவருடைய வாயில் வைத்து விடுமளவும், அருகில் வந்து விடுகின்றனர். எந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வெளியாகின்றவோ, அவை யாவும் மலக்குகளுடைய வாயையும், வந்தடைகின்றன. எனவே, குர்ஆன் ஒதுவதற்காக வாயைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.”

பிறீரீடம் பேசுவதற்கு முன் :

ஹலரத் அபூமூஸல்அஷ் அபீ (ரலி) அறிவிக்கிறார்கள் : “நபிகள் கோமன் (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்து கொண்டிருக்கையில், நான் அவர்கள் சமூகம் சென்றேன். என்னுடன் இருவர் இருந்தனர். ஒருவர் வலப்புறமும், மற்றவர் இடப்புறமாக இருந்தார்கள். எம்பிரான் (ஸல்) அவர்களிடம் இருவரும், தம்மை அதிகாரிகளாக்க விரும்பினார்கள். இதனைச் செவியுற்ற நான், நபியவர்களைப் பார்த்து, “யா ரஸூலல்லாஹ் ! எவன் தங்களை நபியாக அனுப்பி வைத்தானோ, அவன் மீது ஆணையாக, இவர்கள் தங்களது எண்ணத்தை இதற்குமுன் என்னிடம் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் அதிகாரியாகும் நோக்கமும் எனக்குத் தெரியாது” என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியவண்ணம் பெருமானார் (ஸல்) அவர்களின் உதட்டிற்குக் கீழிருக்கும் மிஸ்வாக்கைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் பெருமானார் (ஸல்) அவர்கள் அதிகாரியாக விரும்புவரை, நாம் அதிகாரியாக நியமிப்பதில்லை.

ஆகவே, நீங்கள் போகலாம்” என்று கூறி, அவரை யமனுக்கு அதிகாரியாக அனுப்பி வைத்தார்கள். அவருக்குப்பின், மஆதுபனுஜபல் (ரலி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள் : (நஸயீ)

பற்கள் மஞ்சனித்தபோது :

ஹலரத் ஆமீர் (ரலி) கூறுகிறார்கள் : சஹாபாக்கள், பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்துகொண்டிருந்தார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள், “நீங்கள் என்னிடம் வருகிறீர்கள். உங்களுடைய பற்களோ மஞ்சளாக இருக்கின்றன. எனவே, நீங்கள் மிஸ்வாக் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (தப்ராணி)

இந்த நபிமொழியின் வாசகம் பல நூல்களில், பல வகையில் கூறப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தெரிய வருவதாவது, பற்கள் மஞ்சனித்து விட்டால், மிஸ்வாக் செய்து சுத்தப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாவிடில், வாயில் நாற்றமேற்பட்டு, மற்றவர்களுக்குத் தொல்லையும் வெறுப்பும் ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது என்பதாகும்.

மரணத்தருவாயில் :

அன்னை ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள் : இறைவன் எனக்களித்த அருட்கொடைகளில் ஒன்று, எனது வீட்டில் எனக்கேற்படுத்தப்பட்ட நாளில், எனது மடியில் மாநபி (ஸல்) அவர்களின் மரணம் ஏற்பட்டதாகும். மற்றொன்று யாதெனில், உத்தம நபி (ஸல்) அவர்களின் முபாரக்கான உமிழ் நீரும் என்னுடைய உமிழ் நீரும் அவர்களின் மரணத்திற்கு முன் கலந்துவிட்டது. அதாவது, என்னிடம் அப்துர் ரஹ்மானிபனு அபூபக்கர் (ரலி) அவர்கள், கையில் மிஸ்வாக்குடன் வந்தார்கள். நான் நபிகளார் (ஸல்) அவர்களைச் சாயவைத்துத் தாங்கிக் கொண்டிருந்தேன். அண்ணலார் (ஸல்) மிஸ்வாக்கின் பக்கம் கவனித்தார்கள். பெருமானார் (ஸல்) மிஸ்வாக்கைப் பயன்படுத்த விரும்புவது எனக்குத் தெரியும். எனவே, அண்ணலாரிடம், ‘மிஸ்வாக் வேண்டுமா?’ என்று நான் கேட்டேன்,

“ஆம்! என்று தலையசைத்தார்கள். எனவே, நான் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடமிருந்து மிஸ்வாக்கை வாங்கி அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், மிஸ்வாக் கடினமாக இருந்ததால், அண்ணலார் அதனை உபயோகிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். எனவே, “நான் மென்று இலேசாக்கி விடலா?” என்று வினவினேன், அதற்கும் ‘சரி’ என்று தலையசைத்தார்கள். நான் அதைப் பற்களால்மென்று, இலேசாக்கி, அண்ணலார் அவர்களிடம் கொடுத்தேன். அதை அண்ணலார் (ஸல்) பற்களில் வைத்துத் தீட்டினார்கள். அவர்களுக்கு முன் தண்ணீர் உள்ள பாத்திரம் ஒன்றிருந்தது. அதில் தமது இரு கரங்களையும் விட்டு, ஒளிவான முகத்தின் மீது தடவிக் கொண்டார்கள் மேலும், ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறி, மரணத்திற்குப் பல கஷ்டங்கள் இருக்கின்றன” என்று கூறினார்கள். பின்னர், துஆவிற்காகக் கையை உயர்த்தி, இறைவா! என்னை உயர்வான நேசர் (நபிமார்)களுடன் சேர்த்துவிடு! என்று கூறிக்கொண்டே இருக்கையில், உத்தமத் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் உடலை விட்டும் உயர்ந்துவிட்டது. (இன்னாலில்லாஹி....) கருணை மிகு (ஸல்) அவர்களின் இருகரங்களும் கீழே தொங்கி விட்டன. (புகாரீ)

உடலிருலிருந்து உயிர் பிரிவதற்கு முன் மிஸ்வாக் செய்து, மனிதன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டுமென்பது இதிலிருந்து தெரிய வருகிறது. ஒருவனுக்குத்தனது மரண அறிகுறி தெரிந்துவிட்டால், தனது மர்மஸ்தான முடி மற்றும் உடலிலிருந்து களைய வேண்டிய இதரவற்றையும் களைந்து சுத்தப்படுத்த வேண்டும் என்று மார்க்கச் சட்ட நிபுணர்கள் எழுதுகிறார்கள். ஹலரத் குபைப் (ரலி) அவர்கள், தம்மைக் காபிர்கள் கொலை செய்யத் துணிந்தபொழுது, கத்தியை எடுத்துத் தமது முடிகளைக் களைந்து சுத்தம் செய்தார்கள் என்ற நிகழ்ச்சி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதன் நோக்கம் யாதெனில், மரணத்திற்குப்பின் இறைவனின் சமூகத்தில் ஆஜராக வேண்டும். மேலும் இறைவன் சுத்தத்தைப் பிரியப்படுகிறான். “நிச்சயமாக இறைவன் பரிசுத்தமானவன். அவன் பரிசுத்தத்தையே விரும்புகிறான்” என்று ஹதீதில் வருவதால், உயிர்

பிரிவதற்குமுன் மிஸ்வாக் செய்து, தூய்மைப்படுத்த வேண்டிய உறுப்புகளையும் தூய்மைப்படுத்த வேண்டும். ‘ஸரஹூஸ் ஸுதூர்’ என்ற நூலில் சில அறிஞர்கள், ‘மிஸ்வாக் செய்வதால், ‘ரஹ்’ இலேசாகப் பிரிகிறது’ என்று கூறுவதாக எழுதப்பட்டிருக்கிறது.

வெள்ளிக்கீழமையில் :

ஹலரத் இப்னுசப்பாக் (ரலி) கூறுகிறார்கள் : ‘ஒரு வெள்ளிக் கிழமைன்று, ஏந்தல் நபி (ஸல்) அவர்கள், ‘முஸ்லிம்களே ! அல்லாஹுதஆலா உங்களுக்கு இந்நாளைப் பெருநாளாக அமைத்துள்ளான்’ ஆகவே குளித்துக் கொள்ளுங்கள்’. நறுமணமிருப்பின் தடவிக் கொள்ளுங்கள் ; இன்று மிஸ்வாக் செய்வது உங்கள் மீது அவசியமாகும்’ என்று பகர்ந்தார்கள்”

(முத்தா)

எம்பெருமானார் (ஸல்) அருளியதாக, ஹலரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘எவ்வொருவன், வெள்ளிக்கிழமைன்று குளித்து, மிஸ்வாக் செய்து, நல்ல ஆடைகளை அணிந்து, நறுமணமிருப்பின் பூசி, பள்ளி வாயலுக்குச் சென்று, மக்களுக்குச் சிரமம் கொடுக்காமல், மக்களைத் தாண்டிச் செல்லாமல் தொழுது, இமாம் குத்பா ஒதுவதற்கு வந்தபின், அமைதியாக இருந்தானோ, அவனின், அவ்வாரத்தில் நிகழ்ந்த தவறுகளை இறைவன் மன்னித்தருளுகிறான்’ (ஷரஹ் மஆனில் ஆதார்)

முதல் ஹதீதில் ஜம்ஆவின் மூன்று ஒழுக்கங்கள் கூறப்பட்டன, அவையாவன : குளிப்பது, நறுமணம் பூசுவது, மிஸ்வாக் செய்வது, இவ்வாறே மற்றுமுள்ள ஹதீதுகளிலும் ஜம்ஆ நாளில் மிஸ்வாக் செய்வது, குறிப்பாக, சிறப்புக்குரிய அம்சமாகுமென வருகிறது. ஹஜ்ரத் அபூ அய்யூப் (ரலி) அண்ணலார் (ஸல்) திருவுளமானதாக அறிவிக்கிறார்கள் : “உங்களில் எவர் ஜம்ஆத் தொழுகைக்காக வருகிறாரோ, அவர் குளித்துக் கொள்ள வேண்டும். நறுமணம் இருக்குமானால் தடவிக் கொள்வதில் எவ்விதத் தடைபுயில்லை. இன்னும் நீங்கள் மிஸ்வாக் செய்வது அவசியமாகும்”

நபிபெருமானார் (ஸல்) அவர்கள் அருளிணார்கள் : “மிஸ்வாக் செய்வதும், குளிப்பதும் ஜும்ஆவின் கடமைகளிலுள்ளவை, எவரிடத்தில் நறுமணமிருக்கிறதோ, அவர் நறுமணத்தையும் தடவிக் கொள்ள வேண்டும்”. ஹலரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : அண்ணலார் (ஸல்) அவர்கள் ஒரு ஜும்ஆ நாளன்று நவின்றார்கள். “முஸ்லிம்களே ! திடனாக இறைவன் இந்த நாளை உங்களுக்குப் பெருநாளாக ஆக்கியுள்ளான். எனவே, குளிக்க வேண்டுவதும், இன்னும் மிஸ்வாக் செய்வதும் உங்கள் மீது அவசியமாகும் !”

ஹலரத் தவ்பான் (ரலி), தாஹா நபி (ஸல்) பகர்ந்ததாக அறிவிக்கிறார்கள் : “ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ நாளன்று மிஸ்வாக் செய்வது, குளிப்பது, நறுமணமிருந்தால், தானும் தன் வீட்டாரும் பூசிக் கொள்வது கடமையாகும்.” சில மார்க்க அறிஞர்கள் இவ்வித ஹதீதுகளைக் கொண்டு, வெள்ளிக்கிழமையன்று மிஸ்வாக் செய்வது ‘பர்ஸ்’ எனக் கூறுகிறார்கள்.

ஜாதூர் மஆதில் எழுதப்பட்டுள்ளதாவது : ஜும்ஆ அன்றும், பெருநாளன்றும் மக்கள் அதிகமாக ஓரிடத்தில் கூடுகிறார்கள். ஆகவே, மற்ற தினங்களைவிட, இந்தத் தினங்களில் மிஸ்வாக் உபயோகிப்பது அவசியமாகும்.

நோன்பில் மிஸ்வாக் :

ஹலரத் ஆமிரிப்னு ரபீஆ (ரலி) கூறுகிறார்கள் : ரசூல் (ஸல்) அவர்கள் நோன்புடைய நிலையில் பன்முறை மிஸ்வாக் செய்ததை நான் கண்ணுற்றிருக்கிறேன்.

நோன்புடைய நிலையில் மிஸ்வாக் செய்ய வேண்டும், ஜவாலுக்குமுன் செய்தாலும், பின் செய்தாலும் சரியே. இது நபி (ஸல்) அவர்களின் கன்னத் எனத் தெரிய வருகிறது. ஹலரத் ஆயிஷா (ரலி), அண்ணலார் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள் : “நோன்பாளியின் நற்பழக்கங்களில் மேலானது, மிஸ்வாக் செய்வதாகும்” (இப்னுமஜா)

மார்க்கப் பேரறிஞர்களுள் பெரும்பாலோர், நோன்பு நோற்றிருக்கும் நிலையில், மிஸ்வாக் செய்வது கன்னத்தாகும் என்று கருத்தறிவிக்கிறார்கள்.

‘ஃபதாவா ஸிராஜிய்யா’வில் “நோன்பாளியின் மிஸ்வாக் ஈரமாக இருந்தாலும், காய்ந்ததாக இருந்தாலும் சரியே, பக்லுடைய ஆரம்ப அல்லது முடிவாக இருந்தாலும் சரியே, மிஸ்வாக் செய்யலாம்” என எழுதியிருக்கிறார்கள். “தண்ணீரால் நனைக்கப்பட்ட மிஸ்வாக், பச்சை மரத்தின் மிஸ்வாக் இவ்விருண்டுகளையே சட்டமும் ஒன்று தான்” என ஹிதாயாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஷாபிஈ மதஹபின்படி, நோன்பாளி ஜவாலுக்கு (உச்சிக் பொழுதுக்கு) முன் செய்வது கன்னத்தாகும். அதற்குப் பின் செய்வது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) ஆகும்.

இஹ்ராமுடைய நிலையில்

ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் “ரசூல் (ஸல்) அவர்களுக்கு வலி ஏற்பட்டதன் காரணமாக, இஹ்ராமுடைய நிலையில் இரத்தம் குத்தி எடுத்தார்கள். அதே நிலையில் மிஸ்வாக்கும் செய்தார்கள்” (மஜ்மூஃ)

இதிலிருந்து இஹ்ராம் கட்டிய நிலையில், மிஸ்வாக் செய்யலாம் : அதில் எவ்விதத் தவறுமில்லை எனத் தெரிகிறது. இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் ‘கிதாபுல் ஆதாபில்’, ‘இஹ்ராம் கட்டிய நிலையில் மிஸ்வாக் செய்வது ஆகும்’ என விளக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணின் மிஸ்வாக் :

ஹஜ்ரத் யஹ்யூபுஸ் அஸ்ர் (ரலி) இயம்புகிறார்கள் : ஹலரத் மைமுனா (ரலி) அவர்களின் மிஸ்வாக், எப்பொழுதும் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும். தொழுதல், அல்லது இதரப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலன்றி, மற்ற நேரங்களில் மிஸ்வாக் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். (மஜ்மூஃ)

ஆண்கள் மிஸ்வாக் செய்வது எவ்விதம் கன்னத்தாக இருக்கிறதோ, அவ்விதமே பெண்கள் மிஸ்வாக் செய்வதும் கன்னத்தாக இருக்கிறது. ஆனால், சில சட்ட நிபுணர்கள், “பெண்களின் பற்கள் பலஹ்னமுடையதாயிருக்கும். ‘அலக்’ என்ற குச்சியை உபயோகித்து மிஸ்வாக் செய்வதற்குச் சமயாகும். எனக் கூறுகிறார்கள். எனவே, பெண்கள் ‘அலக்’ என்ற (குந்திரிக்கக்) குச்சியை உபயோகிக்க வேண்டும். அதன் மூலம், பற்கள் சுத்தமாகி, எகிர்கள் வலுவானதாக ஆகிவிடுகின்றன. அக்குச்சியை உபயோகிக்கும் சமயம் “மிஸ்வாக் செய்கிறேன்” என்ற நிய்யத் இருந்தால் தான், மிஸ்வாக்கின் நன்மை கிடைக்கும். இல்லையெனில், கிடைக்காது. (தஹ்தாவீ)

கணவன் மனைவியின் மிஸ்வாக் :

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : நாயகம் (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்தபின், தமது மிஸ்வாக்கை என்னிடம் கழுவுதற்குக் கொடுத்து விடுவார்கள். நானும் அதை உபயோகித்து விட்டுக் கழுவிய பின், பெருமானார் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன் : (அபூதாலுத்)

ஆயிஷா (ரலி) மிஸ்வாக்கைக் கழுவிய பின், உடனே அல்லது தாமதமாகவும் கொடுத்திருக்கலாம், இருவித கருத்திற்கும் இடம்பாடுண்டு. ஆக, கணவன் பல் துலக்கிய குச்சியால் மனைவியும் பல் துலக்குவது கூடும் என்பது இந்த ஹதீதிலிருந்து தெரிகிறது.

மிஸ்வாக்கும், பிரயாணச் சாதனமும்

ஹலரத் ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள் : ‘அருமை நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்யும் பொழுது தம்முடன் மிஸ்வாக், சிறுநீர் பாத்திரம், சீப்பு, சுர்மாக்கூடு, கண்ணாடி முதலிவற்றை எடுத்துச் செல்வார்கள்’.

ஹலரத் உம்முத்தார்தா (ரலி) உரைக்கிறார் : “நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் பெருமானார் (ஸல்) அவர்களுடன் பிரயாணம்

செய்தால், அல்லது யுத்தத்திற்குச் சென்றால், அல்லது ஹஜ்ஜு செய்தால், அவர்கட்கு என்ன என்ன சாதனம் கொடுப்பீர்கள்?’ என விசாரிக்க, ஆயிஷா (ரலி) கூறினார்கள் : அண்ணலார் (ஸல்) அவர்களின் சாதனங்கள், எண்ணெய், சீப்பு, கண்ணாடி, கத்திக்கோல், சுர்மாக்கூடு, மிஸ்வாக் இவையாகும்.” (மஜ்மூஃ)

நாயகம் (ஸல்) அவர்கள், மிஸ்வாக் செய்வதை, அதிகமாகப் பேணி வந்தார்கள். எனவே தான், பிரயாணத்திலும் மிஸ்வாக்கைத் தம்முடன் வைத்துப் பிரயாணத்தில் சிரமங்கள் இருந்தும், அதைவிடாமல் செய்து வந்தார்கள் எனத் தெரிகிறது. உள்நூலில் எவ்வாறு செய்து வந்தார்களோ, அவ்வாறே பிரயாணத்திலும் செய்து வந்தார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : அண்ணலார் (ஸல்) அவர்களின், சீப்பும் மிஸ்வாக்கும் எப்பொழுதுமே பள்ளிவாசலில் இருக்கும். தாஹா நபி (ஸல்) தாடியைச் சீவினால், கண்ணாடியும் பார்ப்பார்கள். (மஜ்மூஃ)

ஒரு ஹதீதில் வருகிறது : கருணை நபி (ஸல்) அவர்கள் ஐந்து பொருள்களைப் பிரயாணத்திலும், உள்நூலிலும் விடுவதே இல்லை. அவையாவன. கண்ணாடி, சீப்பு, சுர்மாக்கூடு, டேலாக்கட்டி, மிஸ்வாக் (மஜ்மூஃ)

ஹலரத் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள், நபிகளார் (ஸல்) தமது மிஸ்வாக்கைத் தம் காதில், எழுத்தாளர் எழுதுகோலை எப்படி வைப்பாரோ, அப்படியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இதன் கருத்தாவது : தேவை ஏற்படும் சமயம் உபயோகிக்க, எந்த நேரமும் தம்முடன் மிஸ்வாக்கை வைத்துக் கொண்டிருந்தார்கள். என ஷரஹுஸ்ஸுன்னாவில் எழுதப்பட்டுள்ளது ; பெருமானார் (ஸல்) இரவிலோ, பகலிலோ, எந்தநேரமும் தம்மைவிட்டு மிஸ்வாக்கை அகற்றவே மாட்டார்கள். சஹாபாக்களிடத்திலும் மிஸ்வாக்கை காதில் வைக்கும் பழக்கம் இருந்தது. எனவே, திர்மிதியில் ஹலரத் ஜைத் (ரலி) உடைய பழக்கமும் இதுவே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, ஹலரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : “சஹாபாக்கள்

தங்களது மிஸ்வாக்குகளைத் தங்களது காதுகளுக்குப் பின்புறத்தில் வைத்து, ஒவ்வொரு தொழுகையிலும் உபயோகித்துக் கொண்டிருப்பார்கள்.”

சில சஹாபக்கள் தலைப்பாகைக்குப்பின் 'மிஸ்வாக்கைச் சொருகி வைப்பார்களென 'ஷாமி'யில் கூறப்பட்டிருக்கிறது. சஹாபாக்கள் மிஸ்வாக்கைத் தமது போர்வையில் அல்லது தலைப்பாகையில் கட்டிக் கொள்வார்கள் என மல்பூஜாத்தில் எழுதியிருக்கிறார்கள். கஷ்புல் கும்மாவில் சஹாபாக்கள் கடும் யுத்த நேரத்திலும், மிஸ்வாக்குகளை வாள்களின் பிடியில் கட்டிக் கொண்டு, தொழுகை நேரம் வந்தால், மிஸ்வாக்கைப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று எழுதப்பட்டுள்ளது.

தொழுகையில் அதிக நன்மை

1. ஹலரத் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். “எந்தத் தொழுகை மிஸ்வாக் செய்த பிறகு தொழப்படுகிறதோ, அந்தத் தொழுகையாகிறது, மிஸ்வாக் செய்யாத எழுபத்தைந்து தொழுகையைவிட மிகச் சிறந்தது” (அபூநயீம்)

2. ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) இயம்புகிறார்கள் : இரு லோக சர்தார் (ஸல்) திருஷ்ணமானார்கள் “மிஸ்வாக்குடன் இரண்டு ரக்அத் தொழுவது, மிஸ்வாக் செய்யாது எழுபது ரக்அத் தொழுவதைவிட என்னிடம் அதிகம் உவப்பானதாக உள்ளது”.

3. ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். நபிகள் திலகம் (ஸல்) திருஷ்ணமானார்கள். “மிஸ்வாக் செய்து இரண்டு ரக்அத் தொழுவது, மிஸ்வாக் செய்யாத எழுபது ரக்அத்துகளைவிட மிக மேலானது.” (அபூநயீம்)

4. ஹலரத் ஆயிஷா (ரலி), அருமை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள் : “மிஸ்வாக்குடன் தொழும் தொழுகையின் சிறப்பு. மிஸ்வாக் செய்யாத தொழுகையை விட எழுபது மடங்கு அதிகமானதாகும்” (மிஷ்காத்)

பல ஹதீதுகளின் மூலம் மிஸ்வாக் செய்து தொழுவதால் நன்மைகள் அதிகரித்துவிடுகின்றன என்பது தெரிய வருகிறது. ஆனால், ரிவாயத்துகள் பலவகையாக வந்துள்ளன. சிலவற்றில் எழுபது, என்றும் மற்றும் சிலவற்றில் எழுபத்தைந்து மடங்காகவும் அதிகரித்துவிடுகின்றன எனத் தெரிய வருகிறது. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும், எழுபது என்ற ஹதீதையே கூறியிருக்கிறார்கள், ஹலரத் அபுத்தர்தா (ரலி) அவர்கள், “எழுபத்தேழு மடங்கு அதிகமாகிவிடுகிறது,” என அறிவித்ததாக குஷைர் (ரஹ்) அறிவிக்கிறார்கள். தஹ்தாவீ (ரஹ்) 'மராகில் பலாஹு'டைய விரிவுரையில், ஹலரத் அப்பாஸ் (ரலி) ஹலரத் அல் (ரலி), ஹலரத் அதாக் (ரலி) ஆகியோரிடமிருந்து தொண்ணூற்றொன்பது, அல்லது நானூறு மடங்குகளாக அதிகரித்து விடுகின்றன' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஹதீதுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய சர்ச்சையை நீக்குவதற்காக, மார்க்க அறிஞர்கள் பல விளக்கங்கள் கூறுகிறார்கள், சிலர். “இந்த ஏற்றத்தாழ்வு, 'இக்லால்' என்னும் தூய எண்ணத்தைப் பொருத்திருக்கிறது. எந்த அளவு எண்ணம் தூய்மையானதாக இருக்கிறதோ, அந்த அளவு எழுபது, எழுபத்தைந்து, எழுபத்தேழு, தொண்ணூற்றொன்பது, நானூறு மடங்குகளாக அதிகரித்துவிடுகின்றன” என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், “ஒரு எண்ணிக்கையைக் குறிப்பிடுவதால், மற்ற எண்ணிக்கைகள் இல்லையென்பது கட்டாயமாகாது. ஆகவே, ஹதீதுகளில் எவ்வித விதர்ப்பமுமில்லை” என்று கூறுகிறார்கள். மற்றும், சிலர் இந்த வித்தியாசமான எண்ணிக்கையைப் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறைவன் எவ்வாறு அறிவித்தானோ, அவ்வாறே அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். (ஆரம்பமாக அருமை நபி (ஸல்) அவர்களுக்கு எழுபது என்று தெரிய வந்தமையால் எழுபதென்று கூறினார்கள். பின்னர் எழுபத்தைந்து, எழுபத்தேழு, பின் தொண்ணூற்றொன்பது, பின்னர் நானூறு என்பதாகத் தெரிய வந்ததால், கடைசியாக நானூறு என நபி (ஸல்)

அவர்கள் எடுத்துரைத்தார்கள்” என்று கூறுகின்றனர். சுருங்கக் கூறின், மிஸ்வாக் செய்வதால், தொழுகையின் நன்மைகள், பன்மடங்குகளாக அதிகரித்து விடுகின்றன என்பது திடனாகத் தெரிய வருகிறது. ஹலரத் இப்னு ஷஹாப் (ரஹ்) அறிவிக்கின்றார்கள். நபி குல திலகம் (ஸல்) திருவுளமானார்கள் : “இரவிலோ, பகலிலோ, எந்த ஒரு மனிதன் நன்றாக உளுச் செய்து மிஸ்வாக்கும் செய்து, தொழு நின்றால், மலக்குகல் அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள், இன்னும் எந்த அளவு நெருங்கிவிடுகிறார்கள் என்றால், தங்களது வாய்களை, அவனுடைய வாயில் வைத்துவிடுகிறார்கள். “நபிகள்பிரான் (ஸல்) தொழு நின்றால், மிஸ்வாக் செய்து கொள்வார்களென ஒரு ஹதீது கூறுகிறது.

மிஸ்வாக் செய்வதை விடுவதன் பேரில் எச்சரிக்கை

‘கஷ்புல் கும்மா’வில் அல்லாமா ஷஃராஹீ (ரஹ்) எழுதுகிறார்கள் : கருணை நபி (ஸல்) அவர்கள், “எவன் மிஸ்வாக் செய்வதைப் புறக்கணிப்பானோ, இன்னும் அதன் மீது ஆசை அற்றவனாக இருப்பானோ, அவன் நம்மைச் சார்ந்தவனல்லன்” என்று கூறிக் கொண்டிருப்பார்கள். ஹலரத் இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள் : எவனொருவன், வேண்டுமென்றே மிஸ்வாக்கை விட்டுவிடுவானோ, அவனுடைய தொழுகை வீணாகிவிடும். ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரகுலே கரீம் (ஸல்) அவர்களின் சமூகத்தில், “ஹலரத் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் வருகை ஏன் தாமதமானது? எனக் கேட்டபோது அண்ணலார் (ஸல்) அவர்கள், ‘ஏன் தாமதமாகாது?’ நீங்களோ என்னைச் சூழ்ந்திருக்கிறீர்கள். ஆனால் மிஸ்வாக் செய்வதில்லை,” நகத்தை வெட்டுவதில்லை, மூட்டுகளைச் சுத்தப்படுத்துவதில்லை” என்று கூறினார்கள். ஹலரத் அப்துல்லாஹிப்னு முபாரக் (ரலி) கூறுகிறார்கள் : “ஓர் ஊர்வாசிகள், மிஸ்வாக்கைப் புறக்கணித்தால், அவர்களுடன் இமாமாகிறவர், மதம் மாறியவர்களிடத்தில், போர் புரிவது போல் போராட வேண்டும்” (காஸியா)

ஹலரத் ஹஸ்ஸானிப்னு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இஹ்யாவின் விரிவுரையில், “மிஸ்வாக் செய்வது, ஈமானில் பாதியாகும், உளுவும் ஈமானில் பாதியாகும்” என்று எழுதப்பட்டுள்ளது.

ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் பிறிதோர் ரிவாயத்தில், ‘ஈமானின் பாதி உளுவாகும். உளுவில் பாதி மிஸ்வாக்காகும்’ என்று காணப்படுகிறது. (முன்தகப்)

ஹலரத் அலீ (ரலி), ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகிறார்கள் : மிஸ்வாக் செய்வது உங்கள் மீது கடமையாகும். விட்டுவிடாமல், நியமமாகச் செய்துவாருங்கள். ஏனெனில், அதில் இறைப் பொருத்தம் கிடைக்கிறது. மேலும், தொழுகையின் நன்மைகள் தொண்ணூற்றொன்பது அல்லது நானூறு மடங்குகளாக அதிகரித்து விடுகின்றன.”

அப்துல் அஜீஸ் இப்னு அப்துதாலுத் கூறுகிறார்கள் : “முஸ்லிம்களின் சிறந்த பழக்கங்கள் இரண்டாகும். ஒன்று, இரவில் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுவது. மற்றொன்று, மிஸ்வாக்கை நியமமாகச் செய்து வருவது.”

மிஸ்வாக் செய்வதால் ஏற்படும் பலன்கள்

நாவன்மை : ஹலரத் அப்துஹுரைரா (ரலி) கூறுகிறார்கள் : “மிஸ்வாக் செய்வது, அவனின் நாவன்மையை அதிகரிக்கச் செய்கிறது.”

ஞாபகசக்தி :

ஹலரத் அலி (ரலி) கூறுகிறார்கள். “மிஸ்வாக் ஞாபக சக்தியை அதிகரித்து, சளி, கோழைகளைப் போக்குகிறது.

மிஸ்வாக் செய்வதால் அறிவு அதிகமாகி விடுகிறது என்றும், நான்கு பழக்கங்கள் அறிவை அதிகரிக்கச் செய்கின்றன. அவை, 1. வீண் பேச்சுக்களை விடுதல். 2. மிஸ்வாக் செய்தல், 3. நல்லோரின்

தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல், 4. ஆலிம்களின் திருச் சமூகத்தில் அமர்ந்திருத்தல்” என்றும் வள்ளல் நபியின் வைத்திய முறைகளின் மூலம் தெரியவருகிறது.”

இஹ்யாஉ உலுமித்தீனில் ஹலரத் அலீ (ரலி) அவர்களின் பிறிதொரு ரிவாயத்தைக் குறிப்பிடுகிறார்கள் : “குர்ஆன் ஒதுவதாலும், மிஸ்வாக் செய்வதாலும், சளி கோழை முதலியவை அகன்று விடுகின்றன.”

சர்வரோக சஞ்சீவி

ஹலரத் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப் படுகிறது: ‘மிஸ்வாக், மரணத்தைத் தவிர, சகல வியாதிகளுக்கும் மருந்தாகும், “இந்த ஹதீதை தைலமீ (ரஹ்) அவர்கள் ‘ஃபிதர்வ்ஸ்’ என்ற கிதாபில் வரைகிறார்கள்.

ஹலரத் அபூதர்தா (ரலி) கூறுகிறார்கள். ‘உங்கள் மீது மிஸ்வாக்கைக் கடமையாக்கிக் கொள்ளுங்கள். அதில் பாராமுகமாக இருந்துவிட வேண்டாம். ஏனெனில், அதில் இருபத்து நான்கு நன்மைகள் உள்ளன. அவை யாவற்றையும் விட, மேலான பலனாகிறது, இறைவனின் பொருத்தம் கிடைக்கிறது, மலக்குகள் முஸாபஹாச் செய்கிறார்கள். தொழுகையின் நன்மை எழுபது மடங்காக அதிகரித்து, பொருளாதாரம், மற்றும் வாழ்க்கை வசதிகள் விரிவடைகின்றன, வாயில் நறுமண மேற்பட்டு, தலைவலியிலிருந்து சுகம் கிடைக்கிறது. முகம் ஒளிவுடையவதாகவும், பற்கள் பிரகாசமுள்ளவையாகவும், எகிர்கள் வலுப்பெற்றவையாகவும் அமைகின்றன.

ஹலரத் இப்னு அப்பாஸ் (ரலி) மிஸ்வாக்கில் பத்துப் பலன்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள் : 1. பற்களின் மஞ்சனிப்பை அகற்றுகிறது. 2. பார்வையைக் கூர்மைப்படுத்துகிறது. 3. எகிர்களை உறுதிப்படுத்துகிறது. 4. வாயைத் தூய்மைப்படுத்துகிறது. 5. சளி, கோழைகளைப் போக்குகிறது, 6. மலக்கு (அமரர்)கள் மகிழ்வடைகிறார்கள். 7. இறைப் பொருத்தம் கிடைக்கிறது.

8. சுன்னத் பின்பற்றப்படுகிறது. 9. தொழுகையின் நன்மைகள் அதிகரிக்கின்றன. 10. உடல் ஆரோக்கியமடைகிறது.

ஹலரத் அனஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுவதாவது : முக்கியமாக மிஸ்வாக் செய்வதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அது மிகச் சிறந்த பழக்கமாகும். பற்களின் மஞ்சனிப்பைப் போக்கி, சளியை வெளியாக்கி, எகிர்களை வலுவற்றச் செய்து, தூர்வாதையை அகற்றுகிறது. இன்னும் பார்வையைத் தெளிவாக்கி, இரைப்பையைச் சீர்படுத்துகிறது. மிஸ்வாக் செய்வதை மலக்குகள் புகழ்கிறார்கள். மேலும், இறைவனைத் திருப்திப்படுத்தி, ஷைத்தானை வெறுக்கச் செய்து, சுவனப் பதவிகளை உயர்த்துகிறது.

மார்க்க அறிஞர்கள் மிஸ்வாக்கைப் பற்றிய ஏராளமான பலன்களை வரைந்துள்ளார்கள். இப்னு ஹஜ்ர் (ரஹ்) அவர்கள், தமது ‘முனப்பஹாத்’ தில், மிஸ்வாக்கின் இருபது பலன் கூறியுள்ளார்கள். ‘நஹ்ருல் ஃபாயிக்’ என்ற நூலாசிரியர், முப்பதுக்கும் மேலான பலா பலன்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் மிகச் சிறியது, வாய் சுத்தமடைவதாகும். மிகப் பெரியது, மரணத் தருவாயில் கலிமா நினைவிற்கு வருவதாகும். அல்லாமா ஹஸ்கபீ (ரஹ்) அவர்கள் தூர்நூல் முக்தாரில் எழுதியுள்ளார்கள் : மிஸ்வாக் செய்வது, மரணத்தருவாயில் கலிமா நினைவிற்கு வரச் செய்கிறது. மேலும் மிஸ்வாக் செய்வது, மரணத்தைத் தவிர சகல நோய்களுக்கும் நிவாரணியாகும்.

‘நிஹாயத்துல் அமலில்’ “மிஸ்வாக் செய்வதில் எழுபத்திரண்டு பலன்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, மரண வேளையில் கலிமா நினைவிற்கு வருவது, மாறாக, அபின் சாப்பிடுவதில் எழுபது கெடுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று மரண வேளையில் கலிமா நினைவிற்கு வருவதில்லை” என்று காணப்படுகிறது.

அல்லாமா தஹ்தாவீ (ரஹ்) ‘மராகில் பலாஹ்’ என்ற நூலின் விரிவுரையில், மிஸ்வாக்கின் பலன்களை எழுதியுள்ளார்கள். ஹலரத் அலீ, இப்னு அப்பாஸ், அதா (ரலி) ஆகியோரிடமிருந்து இமாம்கள்

அறிவிக்கிறார்கள்.

மிஸ்வாக் செய்வதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அதில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். அதை நியமமாகச் செய்து வாருங்கள். ஏனெனில், அதில் வல்லோனின் பொருத்தமும், தொழுகையின் நன்மைகள் தொண்ணூற்றொன்பதும், அல்லது நானூறு மடங்குகளாக அதிகரித்து விடுவதும் அடங்கியுள்ளன. நியமமாக மிஸ்வாக் செய்வதால், நீண்ட ஆயுளும், சீமான் தனமும் உண்டாகின்றன. இலேசான முறையில் உணவு கிடைக்கிறது. எகிர்களை வலுவற்றச் செய்து, வாயைத் தூய்மைப்படுத்தி பற்களைக் கெட்டிப்படுத்துகிறது; சளியை அகற்றுகிறது, பார்வையைத் தெளிவு படுத்தி, மனிதனின் நாவன்மை, நினைவுச்சக்தி, அறிவு இவற்றை அதிகப்படுத்தி, இரைப்பையைச் சீராக்கி, உடம்பிற்குச் சக்தியளிக்கிறது. உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, சிந்தனையைத் தெளிவாக்கி, ஜீரண சக்தியளிக்கிறது. பிள்ளைப்பேற்றை அதிகரிக்கச் செய்து, வயோதிகத்தைப் பிறப்படுத்துகிறது. இறைவனுக்கு வழிபட உடம்பிற்கு உறுதியளிக்கிறது. உடம்பிலுள்ள உஷ்ணத்தைத் தணிக்கிறது. முதுகை உறுதிப்படுத்துகிறது. பற்களை வெண்மையானதாக, வாயை நறுமணமுடையதாக, தொண்டையையும் நாவையும் சுத்தமுடையதாக ஆக்கி, தூர்நீரை நீக்கிப் பார்வைக்குப் பலனளிக்கிறது. அறிவைக் கூர்மைப் படுத்துகிறது. நாட்டங்கள் நிறைவேற்றுகிறது. தலைவலியை நீக்கி, தலையிலுள்ள நரம்புகளைச் சீராக்குகிறது.

மிஸ்வாக் செய்வது, நன்மைகளைப் பெருகச் செய்கிறது. மலக்குகள் மகிழ்ச்சியடைகிறார்கள். மலக்குகள், அவன் முகத்திலிருக்கும் பிரகாசத்தின் காரணமாக, அவனிடம் முஸாபஹாச் செய்கிறார்கள். இன்னும், அவன் பள்ளிவாசலை விட்டு வெளிக் கிளம்பினால், மலக்குகள் அவனைப் பின் தொடர்கிறார்கள். அவனுக்காக நபிமார், ரகுல்மார்கள் எல்லோரும் பிழை பொறுக்கத் தேடுகிறார்கள். ஷைத்தானை விரட்டி, அவனை வெறுக்கச் செய்கிறது. மேலும் பெருமானார் (ஸல்) அவர்களின் தண்ணீர்

தடாகாதிலிருந்து நீரை அருந்தாதவரை, அவன் இவ்வுலகை விட்டுப் பிரியமாட்டான்.

மிஸ்வாக் செய்பவன், உலகிலிருந்து பாவங்களை விட்டுப் பரிசுத்தமடைந்தவனாகச் செல்கிறான். அவ்வியாக்களிடத்திலும், நபிமார்களிடத்திலும், உயிர் வாங்குவதற்கு எத்தோற்றத்தில் மலக்குகள் வருகிறார்களோ, அத்தோற்றத்தில் அவனிடமும் வருவார்கள். மிஸ்வாக் செய்வதாகிறது. ஷஹாதத்துக் கலிமாவை நினைவூட்டுகிறது. சக்ராத்தின் வேதனையை நீக்குகிறது. கப்ரை விரிவடையச் செய்து, கப்ரில் மனிதனைக் கவலையற்றவனாக ஆக்குகிறது.

மிஸ்வாக் செய்யாதவர்களின் நன்மைகளை, அவனுக்கு எழுதப்படுகிறது. அவனுக்காகச் சுவர்க்கக் கதவுகள் திறக்கப்பட்டு, நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன. நாள்தோறும் மலக்குகள் அவனைப்பற்றி, “இம்மனிதன் நபிமார்களைப் பின்பற்றுவவன், அவர்களது வாழ்க்கை முறைகளைத் தேடுபவன்” என்று கூறுகிறார்கள்.

மிஸ்வாக் செய்வது, ‘ஸிராத்தல் முஸ்தகீம்’ பாலத்தை மின்னல் வெட்டிஎன்ற போல் கடக்கச் செய்கிறது. அமல்களின் பட்டோலையை வலக்கரத்தில் பெறச் செய்கிறது. இவை யாவற்றையும் விட, மிகச் சிறந்தது, இறைப் பொருத்தம் கிடைக்கிறது, வாய் சுத்தமடைகிறது.

அல்லாமா ஜுபைதீ (ரஹ்) அவர்களும், இஹ்யாவின் விரிவுறையில் மிஸ்வாக்கின் பலபலன்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். இன்னும் சில உலமாக்களின் கவிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதிகமான பலன்களை, ‘தஹ்தாவீ’ என்ற நூலிலிருந்து நாம் எடுத்து எழுதியுள்ளோம். ஒரு புதிய பலன் யாதெனில், ‘மிஸ்வாக் செய்வதால், இந்திரியம் அதிகமாக உற்பத்தியாகிறது.’

மேதையரும் மிஸ்வாக்கும்

‘லவாகிஹூல் அன்வார்’ எனும் நூலில், அல்லாமா ஷஃராணி (ரஹ்) கூறுகிறார்கள். ஒருமுறை ஹலரத் ஷிப்லீ (ரஹ்) அவர்கட்கு மிஸ்வாக் தேவைப்பட்டது. மிஸ்வாக்கைத் தேடினார்கள். கிடைக்கவில்லை. ஆனால் மிஸ்வாக் செய்வதை விட்டு விடாமல், ஒரு தீனாருக்கு மிஸ்வாக் வாங்கி உபயோகித்தார்கள்.

இதனைச் சிலர், அதிகமான வீண் செலவு என்று கூறினார்கள். அவ்வமயம், அல்லாமா கூறினார்கள் : இவ்வுலகமும், இவ்வுலகத்திலுள்ள சர்வ வஸ்துக்களும் கொகவின் இறக்கைக்குக் கூடச் சமமில்லை, நாளை மறுமைநாளில், ‘நீ நபியின் கன்னத்தை ஏன் விட்டாய்?’ எப்பொருள் இறைவன் சமூகத்தில் கொகவின் இறக்கைக்குக் கூடச் சமமில்லையோ, அப்பொருளைப் பெருமானார் (ஸல்) அவர்களின் கன்னத்தை அடைய ஏன் செலவிடவில்லை?’ என்று இறைவன் கேட்டால், நான் என்ன பதிலளிப்பேன்.”

பின்னர் கூறினார்கள், “சகோதரா ! நான் நினைக்கிறேன். மிஸ்வாக் விற்பவன் உன்னிடம், அரை தீனாருக்கு மிஸ்வாக் வாங்கிக் கொள்’ என்றால், நீ வாங்க மாட்டாய், மிஸ்வாக் செய்வதை விட்டு விடுவாய் ! இப்படிப்பட்ட செயலை உன்னிடத்தில் வைத்துக் கொண்டு, உன்னை நீயே அவ்லியாக்கள், மற்றும் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய நேசன் என்பதாகக் கூறுகிறாய் ! இறைவன் மீது ஆணையாக, இது ஓர் ஆதாரமற்ற சொல்லாகும்.”

‘நைலூல் அவ்தார்’ எனும் நூலில், அல்லாமா ஷஃராணி (ரஹ்) கூறுகிறார்கள். மிஸ்வாக் செய்வது, மார்க்கச் சட்டங்களில் மிகத் தெளிவான சட்டமாகும் என்பது, விண்ணிலிருக்கும் வெண் நிலாவைப் போல், வெளிப்படையாகத் தெரிகிறது. இது புவியில் தோன்றிய அறிஞர் பெருமக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மையாகும்”

‘லவாகிஹ்’, என்ற நூலில் அல்லாமா ஷஃராணி (ரஹ்) கூறுகிறார்கள் : நம்மிடத்தில் ஒரு பொதுவான வாக்குறுதியை நபி (ஸல்) அவர்களின் சார்பாக வாங்கப்பட்டிருக்கிறது. நாம் ஒவ்வொரு உரூவிலும், நியமமாக மிஸ்வாக் செய்ய வேண்டும். மிஸ்வாக் காணாமல் போய் விடுமென்றெண்ணினால், அதை நூலில் கட்டிக் கழுத்தில் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாக்குறுதியில் பெரும்பாலான மக்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், வசதிபடைத்தோர், ஆக அனைவரும் குறைபாடு செய்கிறார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை நூற்றமடைந்து விடுகின்றன. அதன் காரணமாக, இறைவனுக்கும், மலக்குகளுக்கும், நல்லடியார்களுக்கும் மரியாதை செலுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது. ஸையிதி முஹம்மதிப்பீடு அஃபான் (ரஹ்), ஸையிதி ஷிஹாபுத்தீன் (ரஹ்) ஆகிய இருவரையும் தவிர, நியமமாக மிஸ்வாக் செய்வதிலும், அதன்மீது பேராசை கொள்வதிலும், வேறு யாரையும் நான் காணவில்லை. இன்னும், இவை யாவும் பலமிக்க இறை நம்பிக்கையின் பார்ப்பட்டவையாகும். மேலும், அல்லாஹ்வின், அவன் தன் திருத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு கண்ணியமளிப்பதுமாயிருக்கும். பெருமானார் (ஸல்) அவர்கள், மிஸ்வாக் செய்வதை அதிகமாக வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒருமுறையன்று, பன்முறை ஏவியிருக்கிறார்கள். ஆகவே, சகோதரனே ! மிஸ்வாக் செய்வதைக் கட்டாயமாக்கிக் கொள். இரு லோக சர்தார் (ஸல்) அவர்களின் கன்னத்தின் பேரில் உறுதியாய் இரு ! அதன் மூலமும், உனக்கு கன்னத்தைப் பின்பற்றிய நன்மை கிடைக்கும். ஒவ்வொரு கன்னத்திற்கும், ஒவ்வொரு பதவியிருக்கிறது. அந்தந்த கன்னத்தை நிறைவேற்றாமல், அப்பதவியை அடைய முடியாது. சில அலட்சிய மனப்பான்மை யுடையோர் மிஸ்வாக் செய்வது கன்னத்துதான் ; அதை விடுவது ஆகுமெனக் கூறுகிறார்கள். கியாமத்தில் அவர்களிடத்தில், ‘இது சவர்க்கத்தின் ஒரு பதவி, அதை விட்டு உங்களை அப்புறப்படுத்துவது ஆகும் என்று கூறப்படும். அபுல் காசிம் இப்னு கிஸ்ஸி, தமது கிதாபான கில் உன்னஃலைனில், இதைப் பற்றித் தெளிவாக விவரித்துள்ளார்கள்.

‘பினாயா’வில் அல்லாமா ஐனீ (ரஹ்), அபூ உமர் கூறுவதாகக் கூறுகிறார்கள் : மிஸ்வாக்கின் சிறப்பைப் பற்றிக் கூறுவதில், மேதையர் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். எவரும் விதர்ப்பம் தெரிவிக்கவில்லை. மிஸ்வாக் செய்து தொழும் தொழுகை, சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பது எல்லோரின் ஏகோபித்த முடிவாகும். இமாம் அவ்ஜாயி (ரஹ்) அவர்களோ, மிஸ்வாக் செய்வதை ‘பாதி உள்’ என்று கூறுகிறார்கள். இன்னும் புகாரியுடைய விரிவுரையில், மிஸ்வாக் செய்வதில் எண்ணற்ற சிறப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நான் மஆனில் ஆதாரின் விரிவுரையில், ஐம்பதுக்கு மேற்பட்ட சஹாபாக்களிடமிருந்து, மிஸ்வாக்கின் சிறப்புகளைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

முஹம்மது (ரஹ்) கூறுகிறார்கள் : மிஸ்வாக்கின் சிறப்பைப் பற்றி நூற்றுக்கு மேற்பட்ட நபி மொழிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவ்வளவு அதிக ஹதீதுகள் வந்திருந்தும், இந்த சுன்னத்தைக் கைவிடும் ஆலிம்களையும், பாமர மக்களையும் பற்றி நான் வியப்படைகிறேன். இது ஒரு பேரிழப்பாகும்.

ஹலரத் இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்களின் சீடர்கள் கூறுகிறார்கள் : எதை மனனம் செய்தாலும், உடனே மறந்து விடுவது அவர்களின் பழக்கமாகும். அவர்கள் ஓரிரவில், அண்ணலார் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டு, தமது குறையை எடுத்துக் கூறினார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்), “இப்ராஹீமே! சில அம்சங்களைக் கடைப்பிடித்து வருவீராக! ஊண் உறக்கத்தைக் குறைத்துக் கொள்வீராக! குர்ஆனை அதிகமாக ஒதுவீராக! அதிகமாகத் தொழுவீராக! மேலும் ஒவ்வொரு தொழுகைக்கும், உள்வரும், ஒவ்வொரு உள்விற்கும் மிஸ்வாக்கும் செய்வீராக!” என்று கூறினார்கள். பின்னர் ஹலரத் அவர்கள் விழித்ததும், பெருமானார் (ஸல்) அவர்களின் வலியுறுத்திப்படி நடந்துவந்தார்கள். குறுகிய காலத்திற்குள்ளாக அவர்கள் மக்களின் தலைவராக ஆகிவிட்டதாகக் கூறினார்கள்.

ஹலரத் அப்துல்லா ஹிப்னு முபாரக் மரூஜீ (ரஹ்), தமது வாழ்வை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒருவருடம் ஹஜ்ஜுச் செய்வார்கள். மறு வருடம் யுத்தத்தில் பங்கு கொள்வார்கள். மூன்றாம் வருடம் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஈடுபடுவார்கள்.

ஒருமுறை யுத்தத்திற்குச் சென்றிருக்கையில், காபிர்களின் கோட்டை கைவசமாகுவதில் தாமதம் உண்டானது. அப்துல்லா ஹிப்னு முபாரக் (ரஹ்), இதே கவலையில், இரவில் தூங்கி விட்டார்கள். கனவில், நபி (ஸல்) தோன்றி, அப்துல்லாஹ்வே! ஏன் கவலையடைகிறீர்? ” எனக் கேட்க, “நான் காபிர்களின் கோட்டையைக் கைப்பற்ற இயலாதவனாக இருக்கிறேன்”, என ஹலரத் அவர்கள் பதிலளித்தார்கள். மாநபி (ஸல்), அவர்கள் அதற்கு “மிஸ்வாக்குடன் உள்ச் செய்வீராக!” எனக் கூறினார்கள். உடனே ஹலரத் அவர்கள் விழித்து, மிஸ்வாக் செய்து, உள்வரும் செய்தார்கள். இவ்விதமே, மற்ற வீரர்களையும் செய்யும்படிக்கு ஏவி, எல்லோரும் அவ்விதமே செய்தார்கள்.

இதனைக் கோட்டை மேலிருந்து கண்ணுற்ற காபிர்களின் உள்ளங்களில், இறைவன் அச்சத்தைப் போட்டான். அவர் தங்கள் தலைவரிடத்தில் சென்று, “இவர்கள் மனிதர்களைச் சாப்பிடுபவர்கள் போல் தோன்றுகிறது. எனவே தான் தமது பற்களைக் குச்சியினால் தீட்டுகிறார்கள். இவர்கள் வெற்றி பெற்றால், நம்மைப் பச்சையாக மென்று விழுங்கிவிடுவார்கள்” என்று கூறினார்கள். இச்சம்பவத்தின் மூலம் தலைவர்களின் உள்ளத்திலும், இறைவன் அச்சத்தை உண்டு பண்ணவே, அவர்களது தூதுவர்களை முஸ்லிம்களிடத்தில் அனுப்பி “நீங்கள் உயிரை விரும்புகிறீர்களா? அல்லது பொருளையா?” எனக் கேட்க, அப்துல்லா ஹிப்னு முபாரக் (ரஹ்) “எங்களுக்கு உயிரோ, பொருளோ தேவையில்லை. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். நற்கதி பெறுவீர்கள்”, எனக் கூறித் தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள். பின்னர் எதிரிகள் யாவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இம் மாபெரும்

வெற்றி மிஸ்வாக்கென்னும் சுன்னத்தை உயிர்ப்பித்ததின் காரணமாகவே ஏற்பட்டது என்பது ஆன்றோர் கருத்து.

மிஸ்வாக்கின் முறைகள்

மிஸ்வாக் செய்வது சுன்னத்தாகும். பரீளோ, வாஜிபோ அன்று. எனினும், அதைப் பேணிச் செய்வது அத்தியாவசியமாக இருக்கிறது. அதில் அலட்சியம் செய்வது பெரும் நஷ்டமாகும். மார்க்க அறிஞர்கள் வரைந்துள்ளார்கள் : எவன் (ஏற்றமான) முஸ்தஹுப்புகளைப் பொடு போக்காக விட்டு விடுகிறானோ, அவனைச் சுன்னத்துக்களை விட்டும் அப்பாற்படுத்தப்படும். எவன் சுன்னத்துக்களைப் பேணவில்லையோ, அவனை பர்ளுகளை விட்டும் தூரமாக்கப்படும். எவன் பர்ளுகளில் பராமுகமாகி விடுகிறானோ, அவன் மறுமையின் நற்பலன்களை விட்டும் விலக்கப் பட்டவனாகி விடுகிறான்.”

நஜ்ஹுதுல் மஜாலினில், ஹலரத் அப்துல்லா ஹிப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடமிருந்து மேற்கூறிய வாசகத்தையே கூறி, இறுதியில், எவர் பர்ளுகளை நிறைவேற்றுவதில் அசட்டையாக, சோம்பலாக இருக்கிறாரோ, அவர் இறைவனின் மஃரிபத் என்னும் அறிவை விட்டு விலக்கப்படுகிறார், என்றும் எழுதப்பட்டுள்ளது.

“புஸ்தானுல் ஆரிபீன் என்ற நூலில், ஃபகீஹ் அபுல்லைது ஸமர்கந்தி (ரஹ்) கூறுகிறார்கள். இஸ்லாம் ஐந்து கோட்டைகளைக் கொண்ட ஒரு பட்டணத்தைப் போன்றதாகும், முதலாவது கோட்டை தங்கத்தாலும், இரண்டாவது வெள்ளியாலும், மூன்றாவது இரும்பாலும், நான்காவது சுட்ட கல்லாலும், ஐந்தாவது சுடாத கல்லாலும் கட்டப்பட்டவையாகும். கோட்டைக்குரியவர் சுடாத கற்களால், சுடப்பட்ட கோட்டையைப் பாதுகாத்து வரும் வரை, எதிரிகள் மற்ற கோட்டைகளைக் கைப்பற்ற முயலமாட்டார்கள். ஆனால், இக்கற்கோட்டையைப் பாதுகாப்பதில் பாராமுகமாக இருந்து விடுவார்களேயானால், எதிரிகள் இக்கோட்டையைப் பாழாக்கி, மற்ற நான்கு கோட்டைகளையும், ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்ற முனைவார்கள். இது போன்றே இஸ்லாத்திற்கும் ஐந்து

கோட்டைகள் இருக்கின்றன. முதலாவது, யகின் (நம்பிக்கை) 2வது, இக்லாஸ் (உளத்தூய்மை), 3 வது பர்ளுகள் (கடமைகள்), 4வது, சுன்னத்துகள், 5வது முஸ்தஹுப்புகள். எனவே மனிதன் எதுவரை முஸ்தஹுப்புகளைப் பேணி வருகின்றானோ, அதுவரை மற்றவரை விட்டு மனிதனை வழிகெடுக்க ஷைத்தான் ஆசைப்பட மாட்டான். எவன் முஸ்தஹுப்புகளை விட்டு விடுகிறானோ, அவனிடமிருந்து சுன்னத்துகளை விடுவிக்க ஷைத்தான் முயல்கிறான். இவ்விதமே பர்ளுகள், இக்லாஸ், யகின் ஆகிய இவற்றையும் அகற்ற முயன்று கொண்டேயிருக்கிறான். முடிவாக தீன் அவனிடமிருந்து அழிந்து விடுகிறது. ஆகவே மனிதன் உரூ, தொழுகை, கொடுக்கல், வாங்கல், மற்றும் ஷரீ அத்தின் எல்லாக் காரியங்களிலும் ஒழுங்கு முறைகளைப் பேணி, மார்க்கச் சட்டத்தின் பிரகாரம் ஒழுகி வருவது கட்டாயக் கடமையாகும்.

மஷாயிக்குகள் என்னும் மார்க்கப் பெரியார்கள், சதா முஸ்தஹுப்புகளையும், சுன்னத்துக்களையும் விஷேசமாகப் பேணி வந்தார்கள். இமாம் அபூஹனீபா (ரஹ்) ஒரு முஸ்தஹுப்பை விட்டதின் காரணமாக, நாற்பது வருடத் தொழுகைகளைக் களாச் செய்தார்கள்.”

அபூயஹீதுல் புஸ்தாமி (ரஹ்) கூறுகிறார்கள் : என்னிடம் ஒரு பெரியாரைப் பற்றிப் புகழப்பட்டது. எனவே, நான் அவர்களைக் காண ஆவல் கொண்டு, அவர்களிடம் சென்றேன். ஆனால், அவர் கிப்லாவின் பக்கம் துப்பக்கண்டு நான் திரும்பி வந்து விட்டேன், ஷரீ அத்தின் ஒழுக்கங்களில் ஒன்றைப் பேணாதவரை மற்ற விஷயங்களைப் பேணப் போகிறார்?

ஹலரத் அபூஅலீ கூறுகிறார்கள் : மனிதன், ஒழுக்கங்கள், கீழ்ப்படியும் தன்மை, இவற்றின் மூலம் தான் இறை நெருக்கத்தைப் பெற முடியும். சில பேரறிஞர்கள், முஸ்தஹுப்புகளை விடுவது, இறைவனை விட்டும் தூரமாக்குவதற்குக் காரணமாய் அமையும், என்று கூறுகிறார்கள். எவன் படுக்கையில் ஒழுக்கமற்றவனாக

நடக்கிறானோ, அவனை வாசலுக்கு அனுப்பி விடுகிறோம், எவன் வாசலில் தவறாக நடக்கிறானோ, அவனை மாட்டுக் கொட்டகைக்கு அனுப்பி விடுகிறோம். (நுஜஹதல் மஜாலில் பக்கம் 69)

கருங்கக் கூறின், ஒழுக்கமற்ற தன்மையால், மனிதன் தாழ்ந்து விடுகிறான். அவனது, முன்னேற்றத்திலும் தடை ஏற்பட்டு விடுகிறது. எனவே, ஒழுக்கங்களைப் பேணி நடப்பது மிக மிக அவசியமாகும்.

மிஸ்வாக் செய்வது, சரியான சொல்லின்படி, மார்க்கத்தின் சுன்னத்தாகும். எனவே எல்லா நேரங்களிலும் மிஸ்வாக் செய்வது சுன்னத்தாகும், இமாம் நவவீ (ரஹ்) அவர்களும் எல்லா நேரங்களிலும் மிஸ்வாக் செய்வது முஸ்தஹப்பு எனக் கூறியிருக்கிறார்கள்.

மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “மிஸ்வாக் செய்வது சுன்னத்தாகும். எனவே, எந்த நேரத்தில் நாடுகிறீர்களோ, அப்பொழுது மிஸ்வாக் செய்து கொள்ளுங்கள்” ஆனால், சில நேரங்களில் அதனைப் பேணி வருவது மிக முக்கியமானதாகி விடுகிறது. உதாரணமாக, பற்கள் மஞ்சனித்த போது, குர்ஆன் ஹதீது ஓதும் வேளையில், உடலுறவு கொள்ளுவதற்கு முன், இறப்பதற்கு முன், மக்கள் ஒன்று சேரும் நேரத்தில், தூங்குவதற்கு முன்னும், தூங்கி எழுந்த பின்னும், வீட்டில் பிரவேசிக்கு முன், வாயில் தூர்நாற்றம் ஏற்படும் சமயம், பேச்சின் அதிகரிப்பாலோ, மொளனத்தினாலோ. தூர்வாடையானவற்றைச் சாப்பிட்டதாலோ, ஆக இவ்வேளைகளில் மிஸ்வாக் செய்வது மிக மிக முக்கியமான முஸ்தஹப்பாகும்.

உளுவில் மிஸ்வாக் செய்வது பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலான ஹனபீ மதஹபின் சட்ட மேதைகள், மிஸ்வாக் செய்வது, உளுவின் சுன்னத்தாகும் எனக் கூறுகின்றனர். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடத்தில் மிஸ்வாக் செய்வது தொழுகையின் சுன்னத்தாகும். எனவே, அவர்கள் தொழுவதற்கு

முன் மிஸ்வாக் செய்வது 'சுன்னத்' எனக் கூறுகிறார்கள். சில ஹனபி புகஹாக்களும் தொழுவதற்கு முன் மிஸ்வாக் செய்வது 'முஸ்தஹப்பு' எனக் கூறுகிறார்கள். ஆனால், ஹனபியாக்கள் தொழுவதற்கு முன் மிஸ்வாக் செய்தால், இரத்தம் வந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இரத்தம் வெளி வந்தால், உளு முறிந்து விடும். ஆகவே, அவர்கள் மெதுவாக, எகிர்களில் படாமல் பற்களில் மட்டும் மிஸ்வாக் செய்தால் இரத்தம் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உளுச் செய்யும்போது எந்தநேரத்தில் மிஸ்வாக் செய்ய வேண்டும் என்பதில், சில சட்ட நிபுணர்கள், வாய் கொப்பளிக்கும் நேரம் என்றும், இன்னும் சிலர் உளுச் செய்வதற்கு முன் என்றும் கூறுகிறார்கள். இரு முறையும் சரியானதே. இரண்டு முறையிலும் அமல் செய்யலாம். எவருக்கு இரத்தம் வெளியாகிறதோ, அவர் உளுவிற்கு முன்னும், எவருக்கு இரத்தம் வரவில்லையோ, அவர் வாய் கொப்பளிக்கும் சமயமும் மிஸ்வாக் செய்வது சிறந்ததாகும்.

தீங்கு விளைவிக்காத எல்லாக் குச்சிகளாலும் மிஸ்வாக் செய்யலாம். விஷமுள்ள குச்சியைக் கொண்டு மிஸ்வாக் செய்வது விலக்கப்பட்டதாகும். மாதுளை, மூங்கில், ரைஹான் (ஸப்ஜா) முதலியவற்றின் குச்சிகளால் மிஸ்வாக் செய்வது மக்ரூஹ் ஆகும். எம்பெருமானார் (ஸல்) ரைஹான் குச்சியைக் கொண்டு மிஸ்வாக் செய்வதைத் தடுத்துள்ளார்கள். ஏனெனில், அதில் ஒருவித வியாதி உண்டாகிறது. யாவற்றையும் விட மிகச்சிறந்த குச்சி 'அராக்' - அதாவது உஹாக் குச்சியாகும். 'தஸ்ஹீலுல் மனாபிஃ' என்ற நூலில் எழுதியுள்ளார்கள் : உஹாக் குச்சி பற்களின் அழுகை அகற்றி, சுத்தத்தை ஏற்படுத்துவதில் மிகச் சிறந்ததாகும். 'திப்பநபவி' யில் மிக நல்ல குச்சி, 'உஹாக் குச்சி' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது, இன்னும் எம்பிரான் (ஸல்) அவர்களின் உத்தம சஹாபாக்களும், இக்குச்சியை உபயோகித்துள்ளார்கள். இப்பனு சஃது என்பார் கூறுகிறார்கள். “எனக்கு நபி (ஸல்) அவர்கள் உஹாக் குச்சியைப் பயன்படுத்துமாறு பகர்ந்தனர். ஹலரத் இப்பனு மஸ்ஹத் (ரலி) அவர்களும் “நான் ரஸூல் (ஸல்) அவர்களுக்காக உஹாக் குச்சியைச் சேகரித்து

வைத்திருந்தேன்” என்று கூறுகின்றனர். மவாஹிபில், ஷாபிஈ (ரஹ்) அவர்களின் சகாக்கள், உஹாக் குச்சியால் மிஸ்வாக் செய்வது, முஸ்தஹப்பு என்பதில் ஒன்றுபட்டார்கள். பின்னர், இதே தொடர்பில் பல ரிவாயத்துக்கள் வரைந்துள்ளார்கள்.

உஹாக் குச்சி இல்லாவிடில், ஐஜத்தூன் குச்சியின் மூலமும் மிஸ்வாக் செய்யலாம். அதன் சிறப்பும் ஹதீதில் வந்துள்ளது. நபிகள் பெருமானார் (ஸல்) திருவுளமானார்கள். ஐஜத்தூனுடைய மிஸ்வாக் மிகவும் நல்லது. அது முபாரக்கான மரத்தின் மிஸ்வாக். அது வாயின் நூற்றத்தை அகற்றி, பற்களின் மஞ்சனிப்பைப் போக்கிவிடுகிறது. அது என்னுடையவும், எனக்கு முந்திய நபிமார்களினதும் மிஸ்வாக்காகும்.” (முன்தகப்)

ஒரு ரிவாயத்தில் வருகிறது : மிஸ்வாக் மூன்று வகைப்படும். ‘உஹா’-அது இல்லையேல், ‘ஐஜத்தூன்’-அதுவுமில்லையேல், ‘பத்ம்’ மிஸ்வாக்காகும். ‘பத்ம்’ என்பது ஒரு மரத்தின் பெயராகும். (முன்தகப்)

இம்மூன்று வகைக்குச்சிகளும் இல்லையெனில், கசப்பான குச்சியால் மிஸ்வாக் செய்யலாம், பதாவா ஆலம் கீரியில், கசப்பான குச்சியின் மூலம் மிஸ்வாக் செய்வதால், வாய் சுத்தமடைந்து, பற்கள் உறுதியாகி, இரைப்பை சக்தியுள்ளதாகி விடுகிறது என வந்துள்ளது.

“திப்ப நபவியில் அதிகப் பிரயோஜனமானது, ‘அக்ரோட்டின் வேர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘ஐந்து தினங்களுக்கு ஒரு முறை அக்ரோட்டின் வேரால் மிஸ்வாக் செய்வதால், மூளை சுத்தியடைந்து, உணர்ச்சி தெளிவு பெற்று, புத்திக் கூர்மை உண்டாகிறது’ என்று கருதப்படுவதாக சாஹிபே தைஸீர் கூறுகிறார்கள்.

ஹலரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : மிஸ்வாக் எவ்வாறு பிடிக்க வேண்டுமென்றால், சுண்டு விரலை மிஸ்வாக்கின் கீழ்ப்பாகத்திலும், பெரு விரலான கட்டை விரலை மிஸ்வாக்கின் மேல் பாகத்திலும், மற்ற விரல்களை மத்தியிலும் வைத்தவாறு மிஸ்வாக் செய்ய வேண்டும். (ஷாமி)

எல்லா விரல்களையும் ஒன்றாகச் சேர்த்து மிஸ்வாக் செய்யக் கூடாது. அவ்விதம் செய்வதால் விபாதி உண்டாகக் கூடும். மேலும், வலது கையால் மிஸ்வாக் செய்வது முஸ்தஹப்பாகும். ஹக்கீம் திர்மிதீ (ரஹ்) கூறுவதாவது : “இடது கையால் மிஸ்வாக் செய்வது, ஷைத்தானின் செயலாகும்”

ஷரஹ் மின்ஹாஜிலும், ஷரஹுஸ்ஸுன்னாவிலும், மிஸ்வாக் செய்யும் முன், ‘மிஸ்வாக் செய்கிறேன்’ என்று நிய்யத்துச் செய்ய வேண்டும் என எழுதுகிறார்கள். மேலும் ‘இஹ்யாஉ உலாமித்தீனில்’ ‘நான் குர்ஆன் ஓத அல்லது தொழுவதற்காக மிஸ்வாக் செய்கிறேன்’ என்று நிய்யத்துச் செய்ய வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

‘கபீரி’யில் கூறப்பட்டுள்ளதாவது : முதலில் வலதுபுற எகிர்களின் மேல் பாகத்திலும், பின்பு இடது புற எகிர்களின் மேல் பாகத்திலும், பின்னர் கீழ்ப்பாகத்து எதிர்களின் இரு பாகத்திலும் மிஸ்வாக் செய்ய வேண்டும். இன்னும் வலது புறத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இன்னும் குறைந்த பட்சம் மூன்று முறை மேல் பாகத்திலும், மூன்று முறை கீழ்ப்பாகத்திலும், மும்முறை தண்ணீரால் வாய் கொப்பளித்தும் மிஸ்வாக் செய்ய வேண்டும்.

‘ஸரஹுஸ் ஸுன்னா’ வில் விவரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் பற்களின் வலது புற மேல்-கீழ் பாகத்திலும், பின் இடதுபுற மேல் கீழ் பாகத்திலும், பின் நடுப்பகுதியிலும் மிஸ்வாக் செய்ய வேண்டும். மேலும், அழுத்தித் தேய்க்க வேண்டும். ‘அவாரிப்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளதாவது, மிஸ்வாக் செய்வதற்கு முன்னும், செய்த பிறகும் மிஸ்வாக்கைக் கழுவு வேண்டும். மிஸ்வாக் செய்தபின் மிஸ்வாக்கைக் கழுகாவிடில், அதை ஷைத்தான் உபயோகிப்பான், ‘ஹு ஐஜத்தில்லாஹில் பாலிகா’ வில் ஹலரத் ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) எழுதியுள்ளார்கள் : மிஸ்வாக்கை வாயின் கடைசி பாகம் வரை செலுத்துவது நல்லது. ஏனெனில், அதன் மூலம் தொண்டையிலும் நெஞ்சிலும் உள்ள சளி நீங்குகிறது. மேலும், நல்ல முறையில் மிஸ்வாக் செய்வதால், ‘குலாஃ’ என்ற வாயினுள் ஏற்படும் சிறு சிறு

கொப்புளங்களை நீக்கி, வாயின் வாடை நறுமணமாகி, சப்தம் சீராகி விடுகிறது. திப்ப நபவியில் கூறப்பட்டிருப்பதாவது : மிகக் குறைந்த நேரம், அல்லது அதிகமான நேரம் மிஸ்வாக் செய்யாமல் நடுத்தரமாக மிஸ்வாக் செய்ய வேண்டும். அதிக நேரம் மிஸ்வாக் செய்வதால், பற்களின் ஒளி மங்கிவிடுகிறது. மேலும், பற்கள் பலஹீனமடைந்து, இரைப்பையிலிருந்து வெளியாகும் கெட்ட ஆவியை ஈர்த்துக் கொள்ளும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. நடுத்தரமாக மிஸ்வாக் செய்வதால், அறிவு அதிகரித்து, பற்கள் சுத்தமாகி, ஒளி பெற்றுப் பசியை உண்டாக்குகிறது.

பற்களின் நீளத்தில் மிஸ்வாக் செய்வதா? அல்லது அகலத்தில் மிஸ்வாக் செய்வதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர், அகலத்தில் மிஸ்வாக் செய்ய வேண்டும். நீளத்தில் மிஸ்வாக் செய்வதால் எகிர்கள் காயமடைந்தாலும் அடையலாம் என்றும், சில புகஹாக்கள், இரு முறையாகவும் செய்யலாம் என்றும் கூறுகிறார்கள். 'ஹில்யா' என்ற நூலின் ஆசிரியர், பற்களின் அகலத்திலும், நாவின் நீளத்திலும் மிஸ்வாக் செய்ய வேண்டுமென்ப பகர்கிறார்கள். மாந்தருள் மாணிக்கமான எம்பிரான் (ஸல்) அவர்கள் நீளத்திலும், அகலத்திலும், மிஸ்வாக் செய்ததாகத் தெரிகிறது. எனவே இரு முறையும் ஆகுமானதே !

மிஸ்வாக் செய்வதால் மட்டும் "சுன்னத்" நிறைவேறி விடுகிறதா? அல்லது வாயின் தூர்வாடை நீங்கி விடுவதும் அவசியமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் மிஸ்வாக் செய்து தூர்வாடை நீங்கினாலும், நீங்காவிட்டாலும், 'சுன்னத்' நிறைவேறிவிடும் என உரைக்கிறார்கள். ஹாபிள் இராகீ (ரஹ்) இயம்புகிறார்கள் : தூர்வாடையால் மலக்குகளுக்குக் கஷ்டம் ஏற்படுகிறது என்ற காரணத்தை ஹதீதில் குறிப்பிட்டிருப்பதால், 'சுன்னத்' நிறைவேற, தூர்வாடை நீங்குவது அவசியம்'

விரலினால் மிஸ்வாக் :

மிஸ்வாக் இல்லாததனால் அல்லது மிஸ்வாக் இருந்து பற்கள் இல்லையென்றால், விரலினால் அல்லது கனமான துணியினால் பற்களையோ, எகிர்களையோ சுத்தம் செய்து கொள்வது மிஸ்வாக் செய்வதற்குச் சமமாகும். மிஸ்வாக் செய்வதற்குள்ள நன்மைகளும் கிடைத்துவிடும். 'முஹீத்' என்ற நூலில் வருகிறது : பைஹக், மற்றும் பலர், ஹலரத் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள் : "விரல்களால், பற்களைத் துலக்குவதும், மிஸ்வாக்கிற்குச் சமமாகும். ஹலரத் அம்ருப்னு அஃப் (ரலி) அவர்கள், மிஸ்வாக் இல்லாவிடில் விரல்கள் மிஸ்வாக்கிற்குப் பகரமாகும்" என்று அறிவிக்கிறார்கள்.

ஹலரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் "நான் நபிகள் திலகம் (ஸல்) அவர்களிடம் மிஸ்வாக் செய்வதால் ஒருவனுக்கு வாயில் கஷ்டமேற்படுமென்றிருந்தால், அவனும் மிஸ்வாக் செய்ய வேண்டுமா?" என்று கேட்டேன். 'ஆம்' என அண்ணலார் விடையளித்தார்கள். 'அது எவ்வாறு?' என்று நான் கேட்கவே, விரல்களால் வாயைச் சுத்தப்படுத்த வேண்டும்' என்றனர் பெருமானார் (ஸல்) அவர்கள் (தப்ராஈ)

மிஸ்வாக்கும் பற்களும் இருந்து, வாயில் எவ்விதக் கஷ்ட முயில்லாமலிருப்பின், விரலால் அல்லது துணியால் பல் துலக்கினால் மிஸ்வாக்கின் நன்மை கிட்டாது.

ஷரம்புலாலி (ரஹ்) கூறுகிறார்கள் : மிஸ்வாக் இல்லையெனில், விரல் அல்லது கனமான துணியால் பற்களைத் துலக்குவதாலும், மிஸ்வாக்கின் பலன் கிடைத்துவிடுகிறது. ஏனெனில், ஏந்தல் நபி (ஸல்), "விரல்களால் துலக்குவதாலும் மிஸ்வாக் நிறைவேறி விடுகிறது" என்று அருளியுள்ளார்கள். கஹ்தாவீ கூறுகிறார்கள் : 'ஹதீதுகளில், கூறப்பட்டிருக்கும் குறிப்பிட்ட நன்மைகள், மிஸ்வாக் இல்லாத நிலையில் விரல்களால் செய்வதாலும் கிடைத்துவிடும். ஆனால், மிஸ்வாக் தன்னிடமிருந்தும், விரல்களால் செய்வதால், இம் மேன்மைகள் கிடைக்காது.

மிஸ்வாக்கின் துஆ

‘பினாயா’வில், எழுதுகிறார்கள் : மிஸ்வாக் செய்யும் போது கீழ்க்கண்ட துஆவை ஓத வேண்டும்.

“யா அல்லாஹ் ! என் வாயைத் தூய்மைப்படுத்துவாயாக ! எனது இதயத்தையும் ஒளிரச் செய்வாயாக ! எனது உடலையும் தூய்மைப்படுத்துவாயாக ! மேலும் என் உடம்பை நரக நெருப்பை விட்டும் விலக்குவாயாக !”

பிரஷ் :

பிரஷ், பன்றியின் முடியால் செய்யப்பட்டிருந்தால், அதை உபயோகிப்பது கூடாது. அவ்வாறு சந்தேகமிருப்பின், உபயோகிக்க மலிருப்பதே நல்லது. சந்தேகமில்லையேல் உபயோகிக்கலாம். எனினும், சுன்னத்தான மிஸ்வாக்கிற்குச் சமமாகாது. ஏனெனில், சுன்னத் நிறைவேறுவது, மிஸ்வாக்குக் குச்சியால் என்பது உறுதியாகிறது. பல் துலக்குவதற்குத் தகுதியான குச்சி இல்லாத சமயம், பிரஷ் அல்லது விரல்கள் மிஸ்வாக்கிற்குப் பகரமாகிவிடும். தேவையின்றி இவற்றை உபயோகிப்பது சுன்னத்திற்கு மாற்றமானதாகும். உண்மையில் பிரஷ் உபயோகிப்பது, இஸ்லாமியரின் பழக்கமன்று, அது அந்நியர்களின் பழக்கமாகும்.

பற்பொடி :

பற்பொடியை உபயோகிப்பது ஆகுமானதே. ஆனால், பற்பொடியை மட்டும் உபயோகிப்பதால் மிஸ்வாக்கின் மேன்மையை அடைய முடியாது. எனவே, பற்பொடியுடன் மிஸ்வாக்கையும் பேணிச் செய்ய வேண்டும்.